

# நாணயக் கொள்கை அறிக்கை

2024 பெப்புருவரி



ශ්‍රී ලංකා මහ බැංකුව  
இலங்கை மத்திய வங்கி  
CENTRAL BANK OF SRI LANKA

© இலங்கை மத்திய வங்கி

ISBN 978-624-5917-59-4

2024 பெப்ரவரி 15

## உள்ளடக்க அட்டவணை

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் கட்டமைப்பு .....	4
சுருக்க அறிக்கை.....	5
1. நாணயக்கொள்கைச் சுருக்கம்.....	7
2. பணவீக்கம் மற்றும் பொருளாதார தோற்றப்பாடு .....	8
2.1. அடிப்படை எதிர்வுகூறல் .....	8
பணவீக்கத்திற்கான வாய்ப்புக்கள்.....	8
உண்மைப் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள்.....	12
2.2. எதிர்வுகூறலுக்கு அடிப்படையாகவிருக்கும் முக்கிய எடுகோள்கள் .....	13
உலகளாவிய சூழல்.....	13
இறைப் பாதை .....	14
வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு .....	14
2.3. பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி எறிவுகளுக்கான இடர்நேர்வுகள்.....	15
பணவீக்க எறிவுகளுக்கான இடர்நேர்வுகள்.....	15
பொருளாதார வளர்ச்சி எறிவுகளுக்கான இடர்நேர்வுகள் .....	15
2.4. முன்னைய எதிர்வுகூறல்களுடனான ஒப்பீடு .....	17
நடுத்தரகால எறிவுகளுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எடுகோள்கள் .....	17
பணவீக்க பாதை.....	18
3. தற்போதைய பொருளாதார அபிவிருத்திகள் .....	19
3.1. பணவீக்கம்.....	19
3.2. உண்மைத் துறை.....	22
3.3. நாணயத் துறை .....	24
வட்டி வீதங்கள்.....	24
உள்நாட்டுப் பணச் சந்தைத் திரவத்தன்மை .....	26
பணம் மற்றும் கொடுகடன் .....	28
3.4. வெளிநாட்டுத் துறை.....	31
சென்மதி நிலுவை .....	31
செலாவணி வீதம் .....	33
ஒதுக்குச் சொத்துக்கள்.....	33
3.5. இறைத் துறை.....	35
3.6. நிதியியல் துறை.....	37
3.7. உலகளாவிய அபிவிருத்திகள்.....	39

## இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் கட்டமைப்பு

மத்திய வங்கியின் வரலாற்றில் குறிப்பிடத்தக்கதொரு மைல்கல்லாக, 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தை நீக்கி, 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டமானது 2023 செப்டெம்பர் 15 அன்று சட்டமாக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினை அடைந்து பேணும் பொருட்டு நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புடன் இசைந்து செல்லும் விதத்தில் நாணயக் கொள்கையினை உருவாக்குதல் மற்றும் நெகிழ்ச்சித்தன்மைவாய்ந்த செலாவணி வீதக் கட்டமைப்பினை நடைமுறைப்படுத்தல் என்பன நாணயக் கொள்கைச் சபைக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய வங்கியினால் அடையப்பட வேண்டிய பணவீக்க இலக்கினை நிர்ணயிப்பதுடன் தொடர்புடைய நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையொன்றில் நிதியமைச்சரும் மத்திய வங்கியும் கையொப்பமிட வேண்டும். இதற்கமைய, மத்திய வங்கியினால் அடையப்பட வேண்டிய பணவீக்க இலக்கினைக் குறித்துரைக்கின்ற நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையொன்றில்<sup>1</sup> அமைச்சர் மற்றும் மத்திய வங்கி கைச்சாத்திட்டுள்ளனர். அவ் உடன்படிக்கைக்கமைய, மத்திய வங்கியானது கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த காலாண்டு முதன்மைப் பணவீக்க வீதத்தினை 5 சதவீதத்தில் இலக்கிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

குறுங்கால வட்டி வீதங்களை, குறிப்பாக நாணயக் கொள்கைக் கட்டமைப்பின் தொழிற்பாட்டு இலக்காகக் காணப்படுகின்ற சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தினை, உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினைப் பேணும் பொருட்டு விரும்பத்தக்க பாதையில் வழிநடத்துவதற்கு அதன் கொள்கைச் சாதனங்களை மத்திய வங்கி பயன்படுத்துகின்றது.

மத்திய வங்கிச் சட்டத்தின் பிரிவு 27 மற்றும் 80 என்பவற்றுடன் இசைந்து செல்லும் விதத்தில் பணவீக்கத்தின் அண்மைய அசைவுகள், பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் பணவீக்கத்திற்கான நடுத்தர கால எறிவுகள் மற்றும் அத்தகைய எறிவுகளுக்கான முக்கிய இடர்நேர்வுகள் மற்றும் நாணயக் கொள்கையின் நடைமுறைப்படுத்தல் என்பவற்றை விளக்குகின்ற அறிக்கையொன்றினை அரையாண்டிற்கு ஒரு தடவை மத்திய வங்கி வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைய, தொடர்புடைய மீளாய்வுக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நாணயக் கொள்கைத் தீர்மானங்களுக்கான அடிப்படைகளைப் பொதுமக்களுக்கும் ஏனைய ஆர்வலர்களுக்கும் தொடர்பூட்டுகின்ற அதேவேளையில் தோற்றப்பாட்டிற்கான இடர்நேர்வுகளின் மதிப்பீடொன்றுடன் இணைந்து பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சித் தோற்றப்பாடு என்பன தொடர்பான வழிகாட்டுதலினை வழங்கும் பொருட்டு நாணயக் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

<sup>1</sup> நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையானது [2023 ஒத்தோயர் 05](#) அன்று வர்த்தமனியிடப்பட்டது.

## சுருக்க அறிக்கை

2022இல் வரலாற்றிலேயே மிகவும் உயர்ந்த மட்டங்களில் காணப்பட்ட பணவீக்கம் ஒற்றை இலக்க மட்டங்களுக்குக் கீழ்நோக்கிக் கொண்டுவரப்பட்டு 2023இல் மீட்டெடுக்கப்பட்ட பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினை நோக்கிய பாதையில் இலங்கை பொருளாதாரம் முன்னேறியது. மேலும், நிச்சயமற்றதன்மைகள் மற்றும் சவாலான நிலைமைகளுக்கு மத்தியில், நாட்டின் வரலாற்றிலேயே மிக மோசமான நெருக்கடியினைத் தொடர்ந்து நாணயக் கொள்கை மற்றும் நாணய நிலைமைகளின் படிப்படியான தளர்த்தல் மற்றும் வெளிநாட்டுத் துறையின் மீளெழுச்சி என்பவையினால் ஆதரவளிக்கப்பட்டு பொருளாதார நடவடிக்கை படிப்படியாக மீளத்தொடங்கியது.

சீராக்கக்கூடிய பேரண்டப்பொருளாதார கொள்கைகள் மற்றும் தேவையான கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களின் நடைமுறைப்படுத்தல் என்பவை உள்நாட்டு விலை உறுதிப்பாட்டினை எய்துவதற்கு காரணமாக இருந்து திரண்ட பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினை பலப்படுத்தியது. 2023இன் முதலரைப்பகுதியில் அவதானிக்கப்பட்ட சடுதியான பணவீக்க வீழ்ச்சியினைத் தொடர்ந்து கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் அளவிடப்படும் ஆண்டுக்காண்டு முதன்மைப் பணவீக்கமானது உச்சத்தை எட்டிய பின்னரான ஓர் வருடத்திற்குள்ளேயே ஒற்றை இலக்க மட்டங்களுக்கு மிதமடைந்ததுடன் 2023 செத்தெம்பரில் 1.3 சதவீதமான குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்தது. நிரம்பல்சார் காரணிகள் மற்றும் சாதகமான தளத்தின் மறைந்து செல்லும் தாக்கம் என்பன காரணமாக 2023 இறுதியில் பணவீக்கம் ஏறத்தாழ 4.0 சதவீதத்திற்கு ஓரளவிற்கு விரைவடைந்தது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலான மையப் பணவீக்கமும் 2023 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவு மிதமடைந்தமையானது மெதுவடைந்த அடிப்படைக் கேள்வி அழுத்தங்களை பிரதிபலித்தது.

அதேவேளையில், அரசாங்கம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் நீண்டகால நோக்குடனான பொருளாதார கொள்கைகளின் நடைமுறைப்படுத்தலுடன் திரண்ட பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டின் மெதுவான திரும்புகையினால் பயன்பெற்று 2023இல் உள்நாட்டு பொருளாதாரம் திடமானதொரு மீட்சியை பதிவுசெய்தது. மேலும், இவ்வகையான கொள்கைகளின் பின்பற்றலினூடாக பொருளாதாரத்தை மீட்பதற்கான உறுதியான கடப்பாடானது முதலீட்டாளர்களின் மனோபாவங்களை மேம்படுத்துவதற்கு உதவியது. இதற்கேற்ப, தொடர்ச்சியான ஆறு காலாண்டுச் சுருக்கத்திற்குப் பின்னர் நிச்சயமற்றதன்மைகளின் மறைவு மற்றும் சகல பேரண்டப்பொருளாதாரத் துறைகளிலும் அவதானிக்கப்பட்ட மேம்பாடுகள் என்பவற்றுடன் 2023இன் மூன்றாம் காலாண்டில் பொருளாதாரம் தனது நடவடிக்கையில் விரிவாக்கமொன்றினைப் பதிவுசெய்தது. நாணயக் கொள்கையின் தளர்த்தல் மற்றும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கையின் மேம்பாடு என்பவற்றால் ஆதரவளிக்கப்பட்டு 2023இன் நடுப்பகுதியிலிருந்து தனியார் துறைக்கான கொடுகடனில் விரிவாக்கமொன்று அவதானிக்கப்பட்டதுடன் இந்த உத்வேகம் எதிர்வரும் காலப்பகுதியிலும் தொடருமென எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டுத் துறை அழுத்தங்கள் மிதமடைந்த வேளையில் பணவீக்கம் தாழ்வாக இருந்து பணவீக்க எதிர்பார்க்கைகள் தொடர்ந்து உறுதிநிலைப்படுத்தப்பட்டதுடன் பொருளாதாரம் ஓர் உறுதியான நிலையை எய்தியமையினால் மத்திய வங்கியானது 2023இன் பின்னரைப் பகுதியில் தொடர்ந்தும் நாணயக் கொள்கையை தளர்த்தியது. சடுதியான பணவீக்க வீழ்ச்சி வழிமுறையினைத் தொடர்ந்து தற்போதைய பணவீக்கமானது பணவீக்க இலக்கிற்கு அண்மையிலுள்ளது. எனினும், 2024 இறுதியளவில் இலக்கை நோக்கி மீளத் திரும்புவதற்கு முன்னர் முக்கியமாக 2024 சனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரிக்கான திருத்தங்களினால் பணவீக்கம் இலக்கிலிருந்து விலகுமென எறிவுகள் குறிப்பிடுகின்றன.

பணவீக்கத்தின் இந்த அதிகரிப்பு குறுகிய காலத்திற்கே இருக்குமென எதிர்பார்க்கப்படுவதனால் நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட மட்டமான 5 சதவீதத்தில் பணவீக்கத்தை பேணுவதற்கு இது பாரியளவிலானதோர் அச்சுறுத்தலாக இருக்காது. மொத்தத்தில், பெருமளவில் நிரம்பல் காரணிகளால் அண்மைக்கால பணவீக்கத்திற்கான இடர்நேர்வுகள் மேல்நோக்கி சாய்ந்துள்ள அதே வேளையில் நடுத்தர கால பணவீக்க எறிவுகளுக்கான இடர்நேர்வுகள் சமநிலையாக உள்ளன. குறுங்காலத்தில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தும் மெதுவடைந்து காணப்படுமென எதிர்பார்க்கப்பட்டபோதிலும் தனது உள்ளாற்றலை நோக்கி படிப்படியாக மீட்சிபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதி மீட்சியை பாதிக்கும் உலகளாவிய ரீதியிலான பாதகமான அபிவிருத்திகள், தேர்ச்சிபெற்று தொழிலாளர்களின் வெளிச்செல்லினால் உற்பத்தித்திறனின் இழப்பு மற்றும் வளர்ச்சிக்கான கட்டமைப்பு ரீதியான தடங்கல்கள் என்பவைக்கு பொருளாதார நடவடிக்கை எய்துநிலையுடன் காணப்படுவதனால் அண்மைக்காலம் மற்றும் நடுத்தரகாலம் ஆகிய இரண்டிலும் உண்மைப் பொருளாதார வளர்ச்சி எறிவுகளுக்கான இடர்நேர்வுகள் கீழ்நோக்கி சாய்ந்துள்ளன.

2024 சனவரி 23 அன்று மேற்கொள்ளப்பட்ட நாணயக் கொள்கை அறிவிப்புடன் முடிவுறுத்தப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் 2024 சனவரியில் உள்ளவாறான நாணயக் கொள்கைச் சுற்றில் கிடைப்பனவாகவுள்ள முக்கியமான தரவுகளை அடிப்படையாகக்கொண்டு இவ்வறிக்கையின் உள்ளடக்கம் அமைந்துள்ளது.





## 1. நாணயக் கொள்கைச் சுருக்கம்

இலங்கை மத்திய வங்கியானது 2023ஆம் ஆண்டு யூனில் தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தளர்த்தத் தொடங்கியதுடன், கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்கள் மிதமாக இருப்பதாக தெளிவான சமிக்ஞைகள் இருந்ததனால் ஆண்டின் பின்னரைப் பகுதியில் நாணயக் கொள்கையைத் தொடர்ந்தும் தளர்த்தியது.

இதற்கமைய, 2023ஆம் ஆண்டின் யூன் மற்றும் யூலையில் இடம்பெற்ற ஆரம்பக் கொள்கை வட்டி வீதச் சீராக்கங்களின் பின்னர், 2023 ஓகத்தில் 2 சதவீதத்திற்கு 2 சதவீதப்புள்ளிகளினால் அனைத்து வைப்புப் பொறுப்புகள் மீதான ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தை மத்திய வங்கி குறைத்திருந்த அதேவேளை குறித்த கடன் சாதனங்களின் மிதமிஞ்சிய வட்டி வீதங்களைக் குறைப்பதற்கும் ஒட்டுமொத்த சந்தைக் கடன்வழங்கல் வட்டி வீதங்களைக் குறைப்பதை விரைவுபடுத்துவதற்கும் அம்மாதத்தின் பிற்பகுதியில் நிருவாக வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பணவீக்கம் குறைவாக இருந்ததுடன் பணவீக்க எதிர்பார்க்கைகள் நன்கு நிலைநிறுத்தப்பட்டமை ஆகியவற்றுடன் நாணயக் கொள்கை 2023 ஒத்தோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் மேலும் தளர்த்தப்பட்டு ஒட்டுமொத்த சந்தை வட்டி வீதங்களுக்கு குறிப்பாக கடன்வழங்கல் சாதனங்கள் தொடர்பான வட்டி வீதங்கள் வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்தது. இம்மாற்றங்களுடன் இணைந்து, தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகளுக்கிணங்க சந்தை வட்டி வீதங்களை மேலும் குறைப்பதற்கு போதியளவு கிடைக்கப்பெறும் இடைவெளியை கருத்திற்கொண்டு, நாணயக் கொள்கையை மேலும் தளர்த்துதல் அண்மைய காலத்தில் நிறுத்திவைக்கப்படும் என்பதை சந்தைகளுக்கு தெரியப்படுத்துகின்ற வகையில் 2023 நவம்பர் மாத நாணயக் கொள்கைச் சுற்றில் முன்னோக்கிய வழிகாட்டலை மத்திய வங்கி வழங்கியது.

கடந்த நாணயக் கொள்கை அறிக்கையிலிருந்து நாணயக் கொள்கைத் தீர்மானங்கள் (2023 ஓகத்து – 2024 சனவரி):

2023 ஓகத்து	2023 ஒத்தோபர்	2023 நவம்பர்	2024 சனவரி
ஓகத்து 16 தொடக்கம் நடைமுறைக்கு வரும் விதத்தில் நியதி ஒதுக்கு விகிதம் 2 சதவீத புள்ளிகளால் 2 சதவீதமாக குறைக்கப்பட்டது	கொள்கை வட்டி வீதங்கள் 11.00 சதவீதம் (துணைநிலை வைப்பு வசதி வீதம்) மற்றும் 12.00 சதவீதமாக (துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்) பேணப்பட்டது	கொள்கை வட்டி வீதங்கள் 100 அடிப்படைப் புள்ளிகளால் 10.00 சதவீதத்திற்கும் (துணைநிலை வைப்பு வசதி வீதம்) மற்றும் 11.00 சதவீதத்திற்கும் (துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்) குறைக்கப்பட்டன	கொள்கை வட்டி வீதங்கள் மேலும் 100 அடிப்படைப் புள்ளிகளால் 9.00 சதவீதத்திற்கும் (துணைநிலை வைப்பு வசதி வீதம்) மற்றும் 10.00 சதவீதத்திற்கும் (துணைநிலை கடன்வழங்கல் வசதி வீதம்) பேணப்பட்டன

நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான ஊடக அறிக்கைகளுக்காக இதிலுள்ள கீழுள்ள குறியீட்டை ஸ்கேன்/ கிளிக் செய்யவும்



## 2. பணவீக்கம் மற்றும் பொருளாதாரத் தோற்றப்பாடு

பணவீக்கம் மற்றும் உண்மைப் பொருளாதார வளர்ச்சி என்பவற்றின் எறிவுகளை மையமாகக் கொண்டு, 2024 சனவரி மாத நாணயக் கொள்கைத் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் விதத்தில் மத்திய வங்கியின் அலுவலர்களால் பெறப்பட்ட நடுத்தரகால பேரண்டப்பொருளாதார எறிவுகள் இப்பகுதியில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.<sup>2</sup> இவ்வெறிவுகள் 2024 சனவரி மாத நாணயக் கொள்கைச் சுற்றில் கிடைப்பனவாகவுள்ள தரவுகள், முக்கிய மாறிகளின் அண்மைக்கால எதிர்வுகூறல்கள், உலகளாவிய பேரண்டப்பொருளாதார எறிவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட ஊகங்கள் மற்றும் தீர்மானங்கள் என்பவற்றைப் பிரதிபலிப்பதுடன் இவ்வெறிவுகள் இவ்வறிக்கையில் அடிப்படை எதிர்வுகூறலாக கருதப்படுகின்றன.

### 2.1. அடிப்படை எதிர்வுகூறல்

2024 சனவரி மாத நாணயக் கொள்கைச் சுற்றின் நடுத்தரகால பேரண்டப்பொருளாதார எறிவுகளின்படி, சமீபத்திய வரிச் சீராக்கங்கள் மற்றும் நிரம்பல் பக்க இடையூறுகள் என்பன காரணமாக அண்மைய காலத்தில் ஏற்பட்ட பணவீக்கத்தின் குறுகிய காலத்திலான விரைவுபடுத்தலொன்றினைத் தொடர்ந்து, முதன்மைப் பணவீக்கம் நடுத்தர காலத்தில் இலக்கிடப்பட்ட 5 சதவீத மட்டத்தினை (ஆண்டிற்கு ஆண்டு) அண்மித்துப் படிப்படியாக நிலைபெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, 2023இன் மூன்றாம் காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளின் மீளெழுச்சியானது தொடர்ந்தும் காணப்பட்டு, பொருளாதாரம் அதன் உள்ளாற்றலை நடுத்தர காலத்தில் பொருத்தமான கொள்கைகளின் உதவியுடன் படிப்படியாக அடையத் துணைபுரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

### பணவீக்கத்திற்கான வாய்ப்புக்கள்


சமீபகால எதிர்வுகூறல்களின்படி, ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கம் 2024இன் முற்பகுதியிலிருந்து குறுகிய கால துரிதப்படுத்தலொன்றினைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுவதோடு இது ஆண்டின் காலாண்டுச் சராசரி பணவீக்க மட்டங்களை 5 சதவீத இலக்கிற்கு ஓரளவு மேலாக உயர்த்தும். 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மற்றும் குறித்த சில விலக்களிப்புக்களின் நீக்கம் என்பன காரணமாக எதிர்பார்க்கப்படும் விலை உயர்வுகள் முதன்மைப் பணவீக்கத்தின் அதிகரிப்புக்கு முதன்மையாகப் பங்களித்திருக்கின்றன. 2023இன் மூன்றாம் காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட சடுதியான பணவீக்க வீழ்ச்சியிலிருந்து தோற்றம்பெற்ற சாதகமற்ற தளத் தாக்கத்தின் காரணமாக முதன்மைப் பணவீக்கம் 2024இன் மூன்றாம் காலாண்டில் உச்சத்தை எட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பொருளாதாரம் அதன் முழுமையான இயலளவிற்குக் கீழ் விரிவாக்கப்பட்டதொரு காலப்பகுதிக்குத் தொழிற்பெருமென எறிவுசெய்யப்பட்டுள்ளதால், மெதுவடைந்த கேள்வி நிலைமைகளின் காரணமாக முதன்மைப் பணவீக்கத்தின் அண்மைக்கால எழுச்சி விடாப்பிடியாயிருப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதில்லை. அதற்கிணங்க, தற்போதைய பணவீக்க எறிவுகள் இலக்கிடப்பட்ட மட்டங்களை அண்மைய காலத்தில்

<sup>2</sup> மத்திய வங்கியானது உலகளாவிய பேரண்டப்பொருளாதார எதிர்வுகூறல்கள் மற்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணவீக்கத் தரவுகளின் மாதாந்த வெளியீடுகள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவுகளின் காலாண்டு வெளியீடுகள் என்பன உள்ளடங்கலாக, ஆயினும் இவை மாத்திரமல்ல, அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பான தரவுகள் என்பவற்றை பயன்படுத்தி ஒவ்வொரு நாணயக் கொள்கைச் சுற்றிலும் இற்றைப்படுத்தப்படுகின்ற நடுத்தர கால பேரண்டப்பொருளாதார எறிவுகளை அடைவதற்கு அரை-கட்டமைப்புசார் பேரண்டப்பொருளாதார மாதிரியொன்றான காலாண்டு எறிவு மாதிரியொன்றினைப் பயன்படுத்துகிறது.



விஞ்சியிருந்தாலும், பணவீக்கத்தின் மாதிரி எறிவுகள் நடுத்தர காலத்தில் அதனை அண்மித்து உறுதிநிலைப்படுத்தப்படுவதற்கு முன்னர், இலக்கிற்குக் கீழான சாத்தியமான சரிவொன்றினைக் குறித்துக் காட்டுகின்றன. இது பணவீக்கத்தில் எதிர்பார்க்கப்படும் அண்மைய கால அதிகரிப்பினால் உந்தப்பட்ட தளத் தாக்கத்திற்கு முக்கியமாகப் பங்களித்திருக்கின்றது.

**வரைபடம் 01: எறிவுசெய்யப்பட்ட முதன்மைப் பணவீக்கம்  
(காலாண்டு ரீதியாக, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், ஆண்டிற்காண்டு, %)**



மூலம்: மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்


**குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல**

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றைக் கருத்திற்கொள்கையில், தற்போதைய எறிவுகளுடன் தொடர்பான இடர்நேர்வுகள் சாதாரண காலங்களைக் காட்டிலும் ஓப்பீட்டளவில் உயர்வானதாகும். அடிப்படையான ஊகங்களிலும் மதிப்பீடுகளிலும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டால் இது எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து உண்மையான பணவீக்கம் விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும். நடுத்தர கால பேரண்டப்பொருளாதார எறிவுகளுடன் வீச்சு வரைபடங்களும் ஒவ்வொரு நாணயக் கொள்கைச் சுற்றிலும் தொடர்ச்சியாக இற்றைப்படுத்தப்படும். வீச்சு வரைபடத்தில் 2022இன் 4ஆம் காலாண்டு வரையான அடையப்பட்ட தரவுகள் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2013 = 100, பருவவாரியாக திருத்தப்பட்டது) அடிப்படையானது. அதே வேளையில், இந்த காலப்பகுதிக்குப் பின்னரான தரவுகள் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2021 = 100, பருவவாரியாக திருத்தப்பட்டது) அடிப்படையானது. இந்த எறிவுகள் 2024 சனவரி நாணயக்கொள்கைச் சுற்றில் கிடைப்பனவாகவிருந்த சகல தரவுகளை அடிப்படையாகக்கொண்டவை.

பணவீக்கத்தின் கூறுகளைப் கருத்திற்கொள்ளும்போது, தளம்பலடையும் விலைகளுடைய பொருட்கள் மற்றும் பணிகளை உள்ளடக்காத மற்றும் அதனால் பொதுவாக பொருளாதாரத்தின் அடிப்படை கேள்வி அழுத்தங்களின் பரந்த அளவீடாகக் கருதப்படுகின்ற மையப் பணவீக்கமானது முதன்மைப் பணவீக்கத்தில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அடுத்த சில காலாண்டுகளில் மேல்நோக்கிய உத்வேகமொன்றினைப் பின்பற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது. பொருட்கள் மற்றும் பணிகளின் மையக் கூடையிலுள்ள பெரும்பாலான விடயங்கள் பெறுமதி சேர் வரித் திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளதால், பொருளாதார வளர்ச்சி சாத்தியமான மட்டங்களுக்குக் கீழாகக் காணப்படுமென எதிர்பார்க்கப்பட்டாலும், மையப் பணவீக்கத்திற்கான அண்மைய காலத்தில் எதிர்பார்க்கப்படும் மேல்நோக்கிய நகர்வு பெறுமதி சேர் வரிக் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் முதன்மையாகச் செல்வாக்குச் செலுத்தப்பட்டுள்ளது. முதன்மைப் பணவீக்கத்தைப் போலவே, மையப் பணவீக்கமும் அதன் எறிவுசெய்யப்பட்ட பாதையின் பல

காலகட்டங்களில் தளத் தாக்கத்தினால் பாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. நடுத்தர காலப்பகுதியில், மையப் பணவீக்கமும் முதன்மைப் பணவீக்கத்திற்கான இலக்கினை அண்மித்து உறுதிநிலைப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு மத்தியில் கேள்வி நிலைமைகள் படிப்படியாக இயல்பாக்கப்பட்ட போதிலும், நாணய நிலைமைகளின் பொருத்தமான சீராக்கங்கள் மற்றும் பணவீக்க எதிர்பார்க்கைகளின் நிலைநிறுத்தல் என்பன மையப் பணவீக்கத்தை உறுதிப்படுத்துவதை நோக்கி பங்களிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

**வரைபடம் 02: எறிவுசெய்யப்பட்ட மையப் பணவீக்கம்  
(காலாண்டு ரீதியாக, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், ஆண்டிற்காண்டு, %)**



மூலம்: மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்


**குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல**

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மைகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றைக் கருத்திற் கொள்கையில், தற்போதைய எறிவுகளுடன் தொடர்பான இடர்நேர்வுகள் சாதாரண காலங்களைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் உயர்வானதாகும். அடிப்படையான ஊகங்களிலும் மதிப்பீடுகளிலும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டால் இது எறிவுசெய்யப்பட்ட பாதையிலிருந்து அடையப்பட்ட பணவீக்கம் விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும். வீச்சு வரைபடத்தில் 2022இன் 4ஆம் காலாண்டு வரையான அடையப்பட்ட தரவுகள் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (2013 = 100, பருவவாரியாக திருத்தப்பட்டது) அடிப்படையானது. அதே வேளையில், இந்த காலப்பகுதிக்குப் பின்னரான தரவுகள் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (2021 = 100, பருவவாரியாக திருத்தப்பட்டது) அடிப்படையானது. அதே வேளையில், இந்த காலப்பகுதிக்குப் பின்னரான தரவுகள் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (2021 = 100, பருவவாரியாக திருத்தப்பட்டது) அடிப்படையானது. இந்த எறிவுகள் 2024 சனவரி நாணயக்கொள்கைச் சுற்றில் கிடைப்பனவாகவிருந்த சகல தரவுகளை அடிப்படையாகக்கொண்டவை.

அதேவேளை, உலகளாவிய வலு விலைகளுக்கான அண்மைய கால தோற்றப்பாடு தொடர்ந்தும் நிலையானதாகக் காணப்படுகின்றது. இருப்பினும், நிலவுகின்ற நிலையற்ற புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில் இத்தகைய எறிவுகள் தொடர்பாக கணிசமான நிச்சயமற்றதன்மை காணப்படுவதோடு, இது அண்மைய காலங்களில் உலகளாவிய வலு விலை எதிர்வுகூறல்களின் அடிக்கடியான திருத்தங்களுக்கு வழிவகுக்கிறது. எனவே, வலு மற்றும் போக்குவரத்து பணவீக்கமானது, குறிப்பாக சமீப காலத்தில் பதிவுசெய்யப்பட்ட மட்டங்களுடன் ஒப்பிடும்போது, அண்மைய காலத்தில் தொடர்ந்தும் மெதுவடைந்து காணப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதிலும், உலகளாவிய வலு விலைகள் மீதான நிச்சயமற்றதன்மைகள் வலு மற்றும் போக்குவரத்து பணவீக்கத்திற்கான நிச்சயமற்ற தோற்றப்பாடொன்றிற்கு வழிவகுக்கின்றது. மேலும், அடிக்கடியான விலை அசைவுகளைப் பிரதிபலிக்கும்

உணவுப் பொருட்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தளம்பலடையும் உணவு வகையின் பணவீக்கமானது 2024இன் முற்பகுதியில் தொடர்ந்தும் உயர்வாக காணப்பட்டு அதன் பின்னர் பணவீக்க வீழ்ச்சியொன்றினைப் பதிவுசெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், உலக உணவுப் பணவீக்கத்தின் எதிர்வுகூறப்பட்ட பாதையை ஒத்ததாகத் தளம்பலடையும் உணவு வகையின் பணவீக்கமானது நடுத்தர காலத்தில் விரைவடைதலொன்றினைப் பதிவுசெய்யக்கூடும்.

வரைபடம் 03: முதன்மைப் பணவீக்கம்: உத்வேகம் மற்றும் தளத் தாக்கம்<sup>3</sup>  
(கொ.நு.வி.சுட்டெண், 2021=100)



மூலங்கள்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி அலுவலர் கணிப்பீடுகள்

### பணவீக்க எதிர்பார்க்கைகள்

பொதுவாக பணவீக்க எதிர்பார்க்கைகள் உண்மைப் பணவீக்கத்தின் போக்கினைப் பரவலாகப் பின்பற்றியுள்ளன. வரலாற்றுத் தரவுகளையும் மத்திய வங்கியின் பணவீக்க எதிர்பார்க்கைகள் அளவீட்டு கண்டறிகைகள் என்பன தொடர்பில் நோக்குகையில், முதன்மைப் பணவீக்கம் ஒற்றை இலக்கங்களில்

<sup>3</sup> பணவீக்கம் என்பது விலை மட்டத்தில் ஆண்டிற்காண்டு மாற்றத்தினால் பொதுவாக அளவிடப்படுகின்றது. அதாவது முன்னைய ஆண்டின் அதையொத்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விலைச் சுட்டெண்ணினால் (இலங்கையைப் பொறுத்தவரையில், தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இலங்கையில் பணவீக்கத்தை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் இரு முக்கிய சுட்டெண்களான கொ.நு.வி.சுட்டெண் மற்றும் தே.நு.வி.சுட்டெண்களை தொகுத்து வெளியிடுகின்றது). கருத்திற்கொள்ளப்படும் காலப்பகுதியொன்றின் விலைமட்டத்தின் சதவீத மாற்றத்தினால் அளவிடப்படுகின்றது. எவ்வாறாயினும், விலைத் தகவல்கள் மாதாந்த கால இடைவெளியில் கிடைப்பவாக உள்ளது. எனவே, ஒருவர் மாதத்திற்கு மாத அடிப்படையிலும் விலைகளின் மாற்றங்களை கணிப்பிடலாம். ஒரு மாதத்திலிருந்து அடுத்த மாதத்திற்கான ஆண்டிற்காண்டு பணவீக்கத்தின் மாற்றத்தை தற்போதைய மாதத்தின் மாதத்திற்கு மாத பணவீக்கத்திலிருந்து முன்னைய ஆண்டின் தொடர்பான மாதத்தின் மாதத்திற்கு மாத பணவீக்கத்தை கழிப்பதன் மூலம் அண்ணளவாக்கலாம் (இத்தகைய அண்ணளவானது சதவீத மாற்றங்களை மடக்கை வேறுபாடுகள் மூலம் அண்ணளவாக்க முடியும் என்ற உண்மையின் மூலம் ஊக்குவிக்கப்படுகின்றது). இத்தகைய, தற்போதைய மாதத்தின் மாதத்திற்கு மாத பணவீக்கம் பொதுவாக உத்வேகம் என அழைக்கப்படுகின்றது. இது, அண்மைய மாதத்தில் பொருளாதார அபிவிருத்திகளின் காரணமாக எவ்வாறு ஆண்டிற்காண்டு பணவீக்கம் மாற்றமடைகின்றது என்பதை பிரதிபலிக்கின்றது. அதேவேளை, முன்னைய ஆண்டின் தொடர்புடைய மாதத்தில் மாதத்திற்கு மாத பணவீக்கத்தின் எதிர்மறையான பெறுமதி தளத் தாக்கம் என அழைக்கப்படுகின்றது. இது, எவ்வாறு ஆண்டிற்காண்டு பணவீக்கம் ஒரு மாதத்திலிருந்து அடுத்த மாதத்திற்கு மாறுவதற்கு புள்ளிவிபரத்தாக்கம் தாக்கம் செலுத்துகின்றது என்பதனை வகைகூறுகின்றது (அதாவது,  $\pi_t^{YoY} \approx \pi_{t-1}^{YoY} + \text{உத்வேகம்} + \text{தளத் தாக்கம்}$ , இங்கே  $\pi$  என்பது பணவீக்கத்தை குறிக்கின்றது). இப்பாடுபாடானது ஆண்டிற்காண்டு பணவீக்கத்தின் இயக்கவாற்றலுக்கான முக்கிய பங்களிப்புக் காரணிகளை மதிப்பிடுவதற்கு ஆய்வாளர்களை அனுமதிக்கின்றது. மத்திய வங்கியின் மாதிரி ஏறிவுகளில் உள்ளவாறு காலாண்டு ரீதியான தகவல்கள் பயன்படுத்தப்படும் போது, உத்வேகம் மற்றும் தளத்தாக்கம் என்பவற்றிற்கு ஆண்டிற்காண்டு பணவீக்கத்தின் அதையொத்த வகைப்படுத்தலானது காலண்டிற்கு காலாண்டு பணவீக்கத்தைப் பயன்படுத்தியும் மேற்கொள்ளப்படலாம். மேலும், இவ்வகைகலானது பணவீக்கத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனினும் எந்த மாறிகளுக்கும் ஆண்டிற்காண்டு மாற்றங்களை கணிக்கப் பயன்படுத்தலாம்.

இருந்தபோது குறுகிய மற்றும் நீண்ட காலங்கள் ஆகிய இரண்டிற்குமான கம்பனித் துறையின் பணவீக்க எதிர்பார்ப்புகளும் பெரும்பாலும் ஒற்றை இலக்க மட்டங்களிலேயே காணப்பட்டதென்பது தெளிவானதொன்றாகும். முதன்மைப் பணவீக்கத்தின் சமீபகால அதிகரிப்புடன், கம்பனித் துறையின் பணவீக்க எதிர்பார்க்கைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடும்போது 2023 திசம்பர் மாத அளவீட்டுச் சுற்றில் அதிகரித்துள்ளன. அளவீட்டுப் பதிலிறுத்தல்களின்படி, வரிகள், எரிபொருள் மற்றும் பயன்பாட்டுச் செலவுகள் என்பவற்றில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்புக்கள் அடுத்த 12 மாத காலப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் பணவீக்க அதிகரிப்பிற்கான முக்கிய காரணிகளாக காணப்பட்டன. இருப்பினும், பணவீக்க எதிர்பார்க்கைகள் வீழ்ச்சியடைகின்ற போக்கொன்றினைக் காட்டிய பின்னர் நடுத்தர காலத்தில் பணவீக்கத்தில் எதிர்பார்க்கப்படும் மெதுவடைதலைப் பிரதிபலித்தன. மத்திய வங்கியானது தற்போது மத்திய வங்கிச் சட்டத்தின்படி பணவீக்க இலக்கை அடைவதற்கான கடப்பாட்டினால் பிணைக்கப்பட்டுள்ளமையானது பணவீக்க எதிர்பார்க்கைகளை நடுத்தர காலப்பகுதியில் பணவீக்க இலக்கினை அண்மித்து நிலைநிறுத்துவதற்கும் பங்களிக்கக்கூடும்.

### உண்மைப் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள்


பல்வேறுபட்ட குறிகாட்டிகள், அளவீட்டு கண்டறிகைகள், சமீபத்திய அபிவிருத்திகள் மற்றும் நிபுணர்களின் மதிப்பீடுகள் என்பவற்றின் அடிப்படையில், 2023இன் மூன்றாம் காலாண்டில் பதிவுசெய்யப்பட்ட மிதமான தன்மையிலமைந்த விரிவாக்கமொன்றினைத் தொடர்ந்து 2023இன் நான்காம் காலாண்டில் பொருளாதாரம் அதிக வேகத்தில் வளர்ச்சியடைந்திருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 2023ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும்போது சிறியளவிலான சுருக்கமொன்றினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் மிதமான எதிர்க்கணியமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் 2024 ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியானது நேர்க்கணியமாகத் தொடர்ந்தும் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

முழுமையான இயலாவு மட்டங்களை அடைவதை நோக்கிய பொருளாதார வளர்ச்சிப் உத்வேகம் சில தளம்பல்களை எதிர்வரும் காலப்பகுதியில் எதிர்கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் எதிர்பார்க்கப்படும் மீள்மூலதனமயமாக்கலுக்கான வரவு செலவுத்திட்ட ஒதுக்கீட்டின் காரணமாக இறைப் பற்றாக்குறை<sup>4</sup> அண்மைய காலத்தில் உயர்வாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒட்டுமொத்த இறுக்கமான இறைக் கொள்கையின் விளைவுகள் சுருக்கமானதாகக் காணப்பட்டு, எதிர்க்கணிய வெளியீட்டு இடைவெளிக்குப் பங்களிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருந்தபோதிலும், பரந்த சந்தை வட்டி வீதங்களுக்கு நாணயக் கொள்கையின் படிப்படியான தளர்வு மற்றும் அதன் விளைவான பெயரளவிலான வட்டி வீதங்களின் இயல்புநிலைக்குத் திரும்பல் என்பன முதலீடுகளை ஊக்குவித்தல், நுகர்வோர் செலவிடலை மேம்படுத்துதல் மற்றும் இறுதியாக கூட்டுக் கேள்வியை அதிகரித்தல் என்பனவூடாக வளர்ச்சியை அதன் உள்ளாற்றல் மட்டத்தை நோக்கித் தூண்டுவதுடன் அதன்மூலம் வெளியீட்டின் மீதான தற்போதைய சுருக்கத் தாக்கத்தை தணிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, எதிர்க்கணியமான வர்த்தக நிறையேற்றப்பட்ட வெளிநாட்டு வெளியீட்டு இடைவெளி ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்து அதன்மூலம் ஏற்றுமதிகளினூடாக உள்நாட்டுப் பொருளாதாரத்தினைப் பாதிப்படையச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், உள்நாட்டுப் பணிகளுக்கான வெளிநாட்டுக் கேள்வி, குறிப்பாக சுற்றுலாத் துறை மூலமான, தொடர்ந்து உயர்வாக காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், பலவீனமான தொழிலாற்றக்கூடிய சூழல்

<sup>4</sup> பொதுவாக, அரசாங்கத்தின் முதன்மைப் பற்றாக்குறை உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு சாதகமான பங்களிப்பினை அளிக்கும்.

போன்ற கட்டமைப்புசார் மட்டுப்பாடுகளைக் குறைப்பதன் மூலம் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் மற்றும் வளர்ச்சித் தடைகளை நிவர்த்தி செய்தல் என்பன நீடித்துநிலைத்திருக்கும் வளர்ச்சிப் பாதையொன்றினை அடைவதற்கும் பொருளாதாரத்தின் உள்ளாற்றலை உயர்த்துவதற்கும் தொடர்ந்தும் இன்றியமையாதனவாயுள்ளன.

வரைபடம் 04: எறிவுசெய்யப்பட்ட காலாண்டு ரீதியான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஆண்டிற்காண்டு, %)



மூலம்: மத்திய வங்கி அலுவலர் எறிவுகள்

**குறிப்பு: எதிர்வுகூறல் என்பது வாக்குறுதியோ அன்றில் கடப்பாடோ அல்ல**

பொருளாதார நெருக்கடியான காலப்பகுதியில் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் காணப்பட்ட நிச்சயமற்ற தன்மைகள் என்பவற்றைக் கருத்திற் கொள்கையில், அடிப்படை எதிர்வுகூறல்கள் பல்வேறு சாத்தியமான மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய இடர்நேர்வுகளினால் பாதிக்கப்படலாம். அடிப்படை எதிர்வுகூறல் மீதான இடர்நேர்வுகள் பற்றிய விபரங்கள் 'பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி எறிவுகளுக்கான இடர்நேர்வுகள்' என்ற பகுதியின் கீழ் கலந்துரையாடப்படுகின்றன. அடிப்படையான ஊகங்கள் மற்றும் மதிப்பீடுகளில் காணப்படும் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் அடையப்பட்ட பொருளாதார வளர்ச்சிப் பாதை எறிவுசெய்யப்பட்டதிலிருந்து விலகுவதற்கு வழிவகுக்கக்கூடும்.

**2.2. எதிர்வுகூறலுக்கு அடிப்படையாகவிருக்கும் முக்கிய எடுகோள்கள்**

நடுத்தர கால எதிர்வுகூறல்களை அடைவதில் பயன்படுத்தப்பட்ட முக்கிய எடுகோள்களின் சுருக்கம் இந்த பகுதியில் தரப்பட்டுள்ளது.

**உலகளாவிய சூழல்**

உலகளாவிய எறிவு மாதிரியுரு வலையமைப்பின்<sup>5</sup> எறிவுகளுக்கமைய வர்த்தக-நிறையேற்றப்பட்ட வெளிநாட்டு வெளியீட்டு இடைவெளி<sup>6</sup>, சில பொருளாதாரங்கள் அண்மைக்காலத்துடன் ஒப்பிடுகையில் நடவடிக்கையில் மீட்சியொன்றைப் பதிவுசெய்திருந்தபோதிலும் பெரும்பாலான வர்த்தகப் பங்காளர்களின்

<sup>5</sup> நடுத்தரகால எறிவுகளுக்கு உள்ளீடுகளாக உலகளாவிய எறிவு மாதிரி வலையமைப்பினால் தயாரிக்கப்பட்ட உலகளாவிய பேரண்ட பொருளாதார குறிகாட்டிகளின் எறிவுகளை மத்திய வங்கி பயன்படுத்துகின்றது.

<sup>6</sup> இலங்கையின் ஆறு முக்கிய வர்த்தகப் பங்காளர்களுடன் தொடர்புடைய மொத்த வர்த்தகத்தின் இயல்பு நிலைப்படுத்தப்பட்ட பங்குகளைப் பயன்படுத்தி உலகளாவிய எறிவு மாதிரி வலையமைப்பின் எறிவுகளில் தரப்பட்டுள்ள வர்த்தகப் பங்காளர்களின் நிறையேற்றப்பட்ட சராசரி வெளியீட்டு இடைவெளிகளாக வர்த்தக நிறையேற்றப்பட்ட வெளிநாட்டு வெளியீட்டு இடைவெளி கணிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை மட்டங்கள் தொடர்புடைய போக்கு மட்டங்களுக்கு கீழே காணப்படுவதற்கான சாத்தியத்தைப் பிரதிபலித்து, அண்மைய காலத்திலிருந்து நடுத்தர காலத்திற்கு தொடர்ந்தும் எதிர்கணியமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவின் மந்தமான பொருளாதார வளர்ச்சியால் பங்களிக்கப்பட்டு வர்த்தக-நிறையேற்றப்பட்ட வெளிநாட்டு வெளியீட்டு இடைவெளி 2024 இறுதியளவிலிருந்து மீட்சியடையத் தொடங்குவதற்கு முன்பு அண்மைய காலத்தில் தொடர்ந்தும் தேய்வடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் பணவீக்கத்தை நிலைப்படுத்துவதானது தளர்வடைகின்ற சுழற்சியைத் தொடங்குவதற்கான ஐக்கிய அமெரிக்கா பெடரல் ரிசேர்வின் தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றபோதிலும் வீதக் குறைப்புக்கள் படிப்படியானதாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. உயர்வடைந்த புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் உலகளாவிய எண்ணெய் விலைகள் கடந்த அண்மைக்காலத்தில் அதிகரித்த தளம்பல்களைக் காட்டியுள்ளன. எண்ணெய் விலைகளுக்கான குறுங்கால தோற்றப்பாடு தொடர்ந்தும் நிலையாகவிருக்குமென உலகளாவிய எறிவு மாதிரியுரு வலையமைப்பு எதிர்பார்க்கின்றபோதிலும் உலகளாவிய எண்ணெய் நிரம்பல் மற்றும் எண்ணெய்யிற்கான உலகளாவிய கேள்வியின் மீளெழுச்சியின் அளவு என்பன மீதான அதிகரித்தளவிலான நிச்சயமற்ற தன்மைகளைக் கருத்திற்கொண்டு இடர்நேர்வுகள் மேல்நோக்கி நகர்ந்துள்ளன. உணவு விலை எறிவுகளில் ஏற்பட்ட மேலுமொரு வீழ்ச்சிக்கு மத்தியில் உலகளாவிய உணவு விலைகளில் பணச்சுருக்கம் படிப்படியாகக் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, இடர்நேர்வுகள் மேல்நோக்கி காணப்படுகின்றன. பாதகமான வானிலை நிலைமைகள் புறம்பாக, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடுகளைச் சுற்றியுள்ள நீடித்த தன்மையிலமைந்த நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் கருங்கடல் தானிய வணிகத்தின் முடிவு என்பன உலகளாவிய உணவு வழங்கல்களுக்குக் கணிசமானளவிலான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன.

### இறைப் பாதை

அடிப்படை எறிவுகளுக்காக, இறைப் பாதையானது 2023 திசம்பரில் வெளியிடப்பட்ட அலுவலர் அறிக்கையில் பிரதிபலிக்கப்பட்டவாறான பன்னாட்டு நாணய நிதியத்தின் அண்மிய எறிவுகளுடன் இசைந்து செல்லுகின்றது. குறிப்பாக, தெரிவுசெய்யப்பட்ட வங்கிகளின் திட்டமிடப்பட்ட மீள்மூலதனமயமாக்கலுக்கான மூலதனப் பரிமாற்ற ஒதுக்கீடுகள் அடிப்படை எறிவுக்காக கருத்திற்கொள்ளப்பட்ட சூழ்நிலையில் அரசு செலவினத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

**அட்டவணை 01: இறைமீதிகள் பற்றிய எடுகோள்கள்**

மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக	2023	2024	2025	2026	2027	2028
வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை	8.8	9.4	5.3	4.7	4.2	3.9
படுகடன் செலவு	8.1	8.1	7.6	7.0	6.5	6.2
மத்திய அரசு படுகடன்	107.8	110.3	111.4	110.8	108.0	104.6

மூலங்கள்: பன்னாட்டு நாணய நிதியத்தின் அறிக்கை, திசம்பர் 2023

### வெளிநாட்டு நடைமுறைக் கணக்கு

மிதமான வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் பணிகள் மற்றும் இரண்டாந்தர கணக்குகளுக்கான உயர்வடைந்த உட்பாய்ச்சல்கள் என்பனவற்றால் உந்தப்பட்டு நடைமுறைக் கணக்கு நிலுவையில் முன்னேற்றமொன்றை அண்மைய தரவுகள் குறிப்பிடுகின்றன. அதற்கமைய, நடைமுறைக் கணக்கு 2023இல் மிகையொன்றினைப் பதிவுசெய்திருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்த இறக்குமதிச்



செலவினத்தின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறை விரிவடையுமென எதிர்பார்க்கப்பட்டபோதிலும், பணிகள் கணக்கு மற்றும் இரண்டாந்தர வருமானத்தில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றங்கள் 2024இலும் வெளிநாட்டுத் துறையில் நேர்க்கணிய உத்வேகத்தின் தொடர்ச்சியொன்றிற்குப் பங்களிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

### 2.3 பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி எறிவுகளுக்கான இடர்நேர்வுகள்

பணவீக்கம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆகிய இரண்டிற்குமான அடிப்படை எறிவுகளுக்கு மேல்நோக்கிய மற்றும் கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் ஆகிய இரண்டுமே காணப்படுகின்றன. பொருளாதார நிலைமைகள் எதிர்பாராததொரு விதத்தில் வெளிப்படுகின்றபோது, மத்திய வங்கியின் பொருத்தமான கொள்கை வட்டி வீதப் பாதையின் மதிப்பீடானது புதிய சூழ்நிலைகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் பின்னர் திருத்தப்படும்.

#### பணவீக்க எறிவுகளுக்கான இடர்நேர்வுகள்

கீழ்நோக்கிய இடர்நேர்வுகளைக் கருத்திற்கொள்கின்றபோது, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் அதிகரித்த கிடைப்பனவு இறக்குமதிகளிலிருந்தான போட்டியின் காரணமாக சில உற்பத்திப் பொருட்களின் மிதமான விலைகளுக்கு பங்களிக்கக்கூடும். அதேவேளை, பொதுமக்களின் குறைவடைந்துவரும் கொள்வனவுச் சக்தியின் நீடித்த தாக்கம் கேள்வி நிலைமைகளை அடக்கி வைக்கக்கூடுமென்பதுடன் இதன் மூலம் கொள்கை இறுக்கமாக்கலினூடாக மாதிரியுரு எறிவுகளில் சேகரிக்கப்பட்டதிலும் பார்க்க பாரியளவிலான மட்டங்களில் கீழ்நோக்கிய விலை அழுத்தங்களைத் தோற்றுவிக்கமுடியும். மேலும், இறக்குமதி கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட துறைகளின் மீட்சியால் உந்தப்பட்ட நிரம்பல் நிலைமைகளின் சாத்தியமான விரைவான மீட்சியும் பணவீக்க அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பங்களிக்கக்கூடும்.

அடிப்படை பணவீக்க எறிவுகளிற்கு பல்வேறு காரணிகளிலிருந்து எழுகின்ற மேல்நோக்கிய இடர்நேர்வுகள் காணப்படக்கூடும். குறிப்பாக, அதிகரித்த வரிவிதிப்பின் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க சாத்தியமான இரண்டாம் சுற்று தாக்கங்கள், சாத்தியமான கூலி உயர்வுகள், வேளாண்மை உற்பத்தி மீதான சாத்தியமான பாதகமான வானிலையின் தாக்கம் மற்றும் நிரம்பல் சங்கிலியில் காணப்பட்ட வரையறைகள் போன்ற காரணிகள் உணவுப் பணவீக்கத்தினைப் பாதிப்பதையச் செய்யக்கூடுமென்பதுடன் உலகளாவிய எண்ணெய், வலு மற்றும் உணவு விலைகள் மீதான நிச்சயமற்ற தன்மை, குறிப்பாக, புவிசார் அரசியல் பதற்றங்களில் காணப்பட்ட தளம்பல்களுக்கு மத்தியில் பணவீக்க எறிவுகளிற்கான மேல்நோக்கிய இடர்நேர்வுகளைத் தோற்றுவிக்கக்கூடும்.


#### பொருளாதார வளர்ச்சி எறிவுகளுக்கான இடர்நேர்வுகள்

அண்மைக் காலத்திலிருந்து நடுத்தர காலத்திற்கான வளர்ச்சி எறிவுகளைப் பாதிக்கக்கூடிய சாத்தியமான கீழ்நோக்கிய இடர்நேர்வுகள் ஏனையவற்றிற்கிடையில் வர்த்தகப் பங்காளர்களின் மெதுவான மீட்சி மற்றும் அதிகரித்த புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றிற்கு மத்தியில் ஏற்றுமதிகளுக்கான நலிவான கேள்வி, குறிப்பிடத்தக்களவிலான தொழில்சார் நிபுணத்துவம் வாய்ந்தோரினதும் தேர்ச்சிபெற்றோரினதும் புலம்பெயர்வுகளிலிருந்து தோற்றம்பெறும் தொழிலாளர் பற்றாக்குறைகள் மற்றும் தாழ்ந்தளவிலான உற்பத்தித்திறன், வேளாண்மை நடவடிக்கைகள் மீதான சாத்தியமான வானிலை மாற்றங்களின் ஏதேனும் பாதகமான விளைவுகள் மற்றும் அதிகரித்த வரிகள் காரணமாக முதலீட்டு நடவடிக்கை மற்றும் கேள்வி நிலைமைகளில் ஏற்பட்ட சாதகமற்ற தாக்கங்கள் என்பவற்றினை உள்ளடக்கின்றன.

மாறாக, சுற்றுலாத்துறை மற்றும் ஏனைய தொடர்புடைய துறைகளின் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவான மீட்சி பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்குப் பங்களிக்கக்கூடும். இறக்குமதி கட்டுப்பாடுகளின் தளர்த்தலானது இறக்குமதி வியாபாரங்கள், கட்டடவாக்கம் மற்றும் சில உற்பத்தி கைத்தொழில்கள் போன்ற கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்தும் மெதுவடைந்திருந்த சில துறைகளில் மீட்சியை ஏற்படுத்தக்கூடியதாகவிருப்பதால் வளர்ச்சியில் சாதகமான தாக்கங்களை கொண்டிருக்கக்கூடும். கொழுப்பு துறைமுக நகரம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் நடவடிக்கையின் சில அதிகரித்த மட்டங்களை காண்பித்துள்ளது. அத்துடன், அவை ஒட்டுமொத்த பொருளாதார செயலாற்றம் மேம்படுவதற்கு பங்களிக்கக்கூடும். அதேவேளை, உலகளாவிய வர்த்தகப் பங்காளர்களில் எதிர்பார்க்கப்பட்டதிலும் பார்க்க விரைவான மீட்சி வெளிநாட்டுக் கேள்வியின் மீட்சிக்கு சாதகமாக அமையக்கூடும்.

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் தொடர்ச்சியும் எதிர்பார்க்கப்பட்ட கட்டமைப்புசார் சீர்திருத்தங்களின் முன்னேற்றமும் பொருளாதாரத் தோற்றப்பாட்டில் செல்வாக்குச் செலுத்துகின்ற முக்கியமானதொரு காரணியாகக் காணப்படுகின்றது. வளர்ச்சித் தடம்புரள்வு, நம்பிக்கை இழப்பு மற்றும் எதிர்மறையான முதலீட்டாளர் மனோபாவங்களின் நீடிப்பு என்பன காரணமாக இந்நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஏற்படும் ஏதேனும் இடையூறு நாட்டிற்கு உயர்ந்தளவிலான பொருளாதாரச் செலவுகளைத் தோற்றுவிக்கும்.

#### வரைபடம் 05: ஏறிவுகளுக்கான இடர்நேர்வுகளின் சமநிலை




மூலம் : மத்திய வங்கி அலுவலர் ஏறிவுகள்

## 2.4 முன்னைய எதிர்வுகூறல்களுடனான ஒப்பீடு

நடுத்தர கால எறிவுகளுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எடுகோள்கள்

வரைபடம் 06: உலகளாவிய எறிவுகள் (காலாண்டு ரீதியாக)



மூலங்கள்: காலாண்டு எறிவு மாதிரி, உலகளாவிய எறிவு மாதிரி வலையமைப்பு (28/06/2023 மற்றும் 05/01/2024 அன்று இற்றைப்படுத்தப்பட்டன)

2024 சனவரி மாத காலப்பகுதிக்கான நாணயக் கொள்கைச் சுற்றின் போது பயன்படுத்தப்பட்ட உலகளாவிய எறிவுகளை அடிப்படையாகக்கொண்டு, வர்த்தகப் பங்காளர்களின் வர்த்தக எடையேற்றப்பட்ட வெளிநாட்டு வெளியீட்டு இடைவெளியானது 2023 யூலை மாத நாணயக் கொள்கைச் சுற்றின் போது கிடைக்கப்பெற்ற தகவல்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றமடைந்தது. இது, முக்கியமாக மீண்டெழும் நுகர்வோர் செலவினம் மற்றும் இந்தியாவில் எதிர்பார்த்ததை விட சிறந்த பொருளாதார செயலாற்றம் என்பவற்றால் உந்தப்பட்டு ஐக்கிய அமெரிக்காவில் முன்னேற்றமடைந்த நடவடிக்கை மட்டங்களால் பங்களிப்புச் செய்யப்பட்டது. அதேவேளை, பெடரல் நிசர்வின் எச்சரிக்கையான நடத்தைக்கு மத்தியில், ஐக்கிய அமெரிக்காவில் நாணயக் கொள்கை தளர்த்துதலானது முன்னைய

எறிவுகளுடன் ஒப்பிடுகையில், மெதுவாகவிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. 2023 யூலையிலுள்ள நாணயக் கொள்கை சுற்று போன்றே உலக உணவு விலைகளை கருத்திற்கொள்ளும்போது, உலக உணவு விலை பணவீக்கம் எதிர்மறையாகக் காணப்பட்டது. எவ்வாறாயினும், சமீபத்திய எறிவுகள் உலக உணவுப் பணவீக்கத்தின் மெதுவான இயல்பு நிலைப்படுத்தலைக் குறிக்கின்றன, அதேவேளை நடுத்தரக் காலத்தில் எறிவுசெய்யப்பட்ட உணவுப் பணவீக்கம் முன்னைய எறிவுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது உயர்ந்த பணவீக்கப் பாதையுடன் இணைந்துள்ளது. உச்சமடைந்த புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் கணிசமான தளம்பலைக் காட்டிய உலக எண்ணெய் விலைகள், முன்னைய எறிவுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பை எடுத்துக்காட்டியது. அண்மைய எறிவுகள், எண்ணெய் விலைகளில் ஓரளவு நிலையான மட்டங்களை எதிர்பார்க்கின்றன, அவை படிப்படியாக பணவீக்கப் பாதையில் நகருமென எதிர்பார்க்கப்படுகிறது. எதுஎவ்வாறிருப்பினும், உலக எண்ணெய் விலைகளின் தற்போதைய எறிவு செய்யப்பட்ட பாதை முன்னர் எதிர்பார்த்த பாதையை விட அதிகளவில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக இறைப் பற்றாக்குறை அதிகரித்ததன் காரணமாக 2023 யூலையில் பயன்படுத்தப்பட்டவற்றுடன் ஒப்பிடுகையில் தற்போதைய எறிவுகளில் இறைப் பாதை ஓரளவு மாற்றமடைந்துள்ளது. வங்கிகளின் திட்டமிடப்பட்ட மீள்மூலதனமயமாக்கலின் ஊகம் 2024இல் இறைப் பற்றாக்குறை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். எனவே, இம்மீள்மூலதனமாக்கல் செயல்முறையின் முன்னேற்றம் இறைப் பாதையின் எதிர்கால எறிவுகளில் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் காரணியொன்றாக இருக்கலாம்.

புதிய தகவலைப் பிரதிபலிக்கும் வகையில் சென்மதி நிலுவையின் நடைமுறை கணக்கு இருப்பு பற்றிய ஊகங்களும் இற்றைப்படுத்தப்பட்டுள்ளமையினால் 2023 யூலையில் நாணயக் கொள்கைச் சுற்றில் ஊகிக்கப்பட்ட பற்றாக்குறையுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டில் நடைமுறை கணக்கு மிகை எதிர்பார்க்கப்படும்.

### பணவீக்கப் பாதை

2023ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுக்கான அடையப்பெற்ற ஆண்டுக்காண்டு முதன்மைப் பணவீக்கம் பெரும்பாலும் முன்னைய நாணயக் கொள்கை அறிக்கையின் எறிவுப் பாதைக்குள் காணப்பட்டது, அதாவது 2023 யூலை நாணயக் கொள்கைச் சுற்றின் எறிவுக்குள் காணப்பட்டது. எனினும், 2023இல் நான்காம் காலாண்டில் அடையப்பெற்ற பணவீக்கம் முன்னர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருந்து மேல்நோக்கிய விலகலைக் காட்டியது. இது முக்கியமாக உள்நாட்டு எரிசக்தி விலைகளின் மேல்நோக்கிய விலைத் திருத்தம், குறிப்பாக மின்சாரக் கட்டணங்கள் மற்றும் முக்கியமாக ஆண்டின் பிற்பகுதியில் நிரம்பல் பக்க தடைகளால் தூண்டப்பட்ட தளம்பலடையும் உணவு விலைகளின் அதிகரிப்புகள் போன்றவற்றின் காரணமாக எதிர்பார்த்ததை விட அதிக விலை நகர்வுகளால் ஏற்பட்டது. முக்கியமாக, வரிச் சீராக்கத்தின் காரணமாக 2024ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு பகுதியிலிருந்து பணவீக்கத்தில் தற்காலிக உயர்வை தற்போதைய எறிவுகள் எதிர்பார்க்கின்றபோதிலும், 2023 யூலையில் பெறுமதிசேர் வரிச் சீராக்கம் தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெறாமையினால், 2023 யூலை மாத நாணயக் கொள்கைச் சுற்றில் அத்தகைய மிகை ஊகிக்கப்படவில்லை. எவ்வாறெனினும், முன்னைய எறிவுகளைப் போன்று, நடுத்தர காலத்தில் பணவீக்கமானது தற்போதைய எறிவுகளிலும் பணவீக்க இலக்கைச் சுற்றி நிலைப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.


### 3. தற்போதைய பொருளாதார அபிவிருத்திகள்

#### 3.1 பணவீக்கம்

நிரம்பல் பக்க காரணிகளினால் ஊடுகடத்தப்பட்டு 2023இன் இறுதியில் உயர்வொன்றினைப் பதிவுசெய்வதற்கு முன்னர் பணவீக்கமானது தாழ்ந்தளவிலான ஒற்றை இலக்க மட்டங்களுக்குப் பின்னடைந்தது.

2023 யூலையில் ஒற்றை இலக்க மட்டங்களை அடைந்ததன் பின்னர், சாதகமான தளத் தாக்கத்துடன் இணைந்து இறுக்கமான நாணயக் கொள்கையின் காலங்கடந்த விளைவுகள், தளர்வடைந்த நிரம்பல் பக்க இடையூறுகள், ஐக்கிய அமெரிக்க டொலரிக்கெதிராக வலுவடைந்த இலங்கை ரூபா மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட இறைக் கொள்கை என்பவற்றிலிருந்து தோற்றம்பெற்ற மெதுவடைந்த கேள்வியின் காரணமாக நுகர்வோர் விலைப் பணவீக்கமானது 2023 செத்தெம்பர் வரை அதன் குறைவடைந்துசெல்கின்ற பாதையினைத் தொடர்ந்தது. இதற்கமைய, 2022 செத்தெம்பரில் 69.8 சதவீதமாக உச்சமடைந்திருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2023 செத்தெம்பரில் 1.3 சதவீதத்திற்கு மெதுவடைந்தது.<sup>7</sup> இருப்பினும், சாதகமான தளத்தின் மறைந்து செல்கின்ற தாக்கத்திற்கு மத்தியில் 2023 ஒத்தோபரில் மின்சாரத் தீர்வைகளுக்கான மேல்நோக்கிய திருத்தங்கள், பாதகமான வானிலை நிலைமைகளினால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களின் காரணமாக அதிகரித்த உணவு விலைகள் மற்றும் திரவ பெற்றோலிய வாயு மற்றும் எரிபொருள் விலைகள் என்பவற்றிற்கான மேல்நோக்கிய திருத்தங்கள் என்பன உள்ளடங்கலாக பல்வேறு நிரம்பல் பக்க காரணிகள் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கத்தை 2023 திசெம்பரில் 4.0 சதவீதத்திற்கு அடையும் பொருட்டு ஓரளவு துரிதமடையச் செய்தன.

வரைபடம் 07: மாதாந்த முதன்மை மற்றும் மைய பணவீக்கத்தின் அசைவுகள் (ஆண்டிற்கு ஆண்டு, %)




மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

<sup>7</sup> தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமானது 2023 பெப்புருவரி மாத தரவு வெளியீட்டிலிருந்து 2021=100 எனும் புதிய தள ஆண்டின் கீழான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை வெளியிடத் தொடங்கியதுடன் 2013=100 எனும் பழைய தள ஆண்டுடனான கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வெளியீட்டினை இடைநிறுத்தியது. இதற்கமைய, வரைபடத்தில் 2023 சனவரியில் ஆரம்பிக்கின்ற தரவுகள் 2021=100 எனும் புதிய தள ஆண்டின் கீழான தொடர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினால் அளவிடப்பட்டவாறு உணவுப் பணச்சுருக்கமானது 2023 யூலையில் 1.4 சதவீதமாகப் (ஆண்டிற்கு ஆண்டு) பதிவுசெய்யப்பட்டது. இவ் உணவுப் பணச்சுருக்கமானது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் முதலாவது தடவையாக பதிவுசெய்யப்பட்டதுடன் 2023 நவம்பர் வரை தொடர்ந்தது. இருப்பினும், 2023 திசெம்பரில், பாதகமான வானிலை நிலைமைகளுக்கு மத்தியில் உணவு விலைகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உயர்வானது கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த உணவுப் பணவீக்கம் 0.3 சதவீதத்திற்கு (ஆண்டிற்கு ஆண்டு) உயர்வடைவதற்குக் காரணமாயமைந்தது. அதேவேளை, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த உணவல்லா பணவீக்கமானது 2023 திசெம்பரில் 5.8 சதவீதத்தினை (ஆண்டிற்கு ஆண்டு) அடையும் பொருட்டு ஒட்டுமொத்த வீழ்ச்சியடைகின்ற போக்கொன்றினைப் பின்தொடர்ந்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த முதன்மைப் பணவீக்கமும் 2023 திசெம்பரில் 4.2 சதவீதத்தினை (ஆண்டிற்கு ஆண்டு) அடையும் பொருட்டு படிப்படியாகத் துரிதமடைவதற்கு முன்னர் 2023 செத்தெம்பரில் 0.8 சதவீதத்தினை (ஆண்டிற்கு ஆண்டு) அடையும் பொருட்டு பணவீக்க வீழ்ச்சிப் பாதையொன்றினைப் பின்தொடர்ந்தது.<sup>8</sup>

வரைபடம் 08: வகைப்பாட்டு ரீதியிலான ஆண்டிற்கு ஆண்டு முதன்மைப் பணவீக்கம் (கொ.நு.வி.சுட்டெண், %)




மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

<sup>8</sup> தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமானது 2023 சனவரி மாத தரவு வெளியீட்டிலிருந்து 2021=100 எனும் புதிய தள ஆண்டின் கீழான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை வெளியிடத் தொடங்கியதுடன் 2013=100 எனும் பழைய தள ஆண்டுடனான தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வெளியீட்டினை இடைநிறுத்தியது. இதற்கமைய, வரைபடத்தில் 2023 சனவரியில் ஆரம்பிக்கின்ற தரவுகள் 2021=100 எனும் புதிய தள ஆண்டுடனான தொடர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன.



பொருளாதாரத்தில் மெதுவடைந்த கேள்வி நிலைமைகளைப் பிரதிபலிக்கின்ற விதத்தில், கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த மையப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செத்தெம்பர் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 50.2 சதவீதம் கொண்ட உச்சத்திலிருந்து 2023 திசெம்பரில் 0.6 சதவீதத்திற்கு மிதமடைந்தது. மையப் பணவீக்கத்தில் ஏற்பட்ட மிதமடைதலானது நுகர்வோர் கூடையில் தளம்பலடையாத உணவு வகையின் விலை உத்வேகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சாதகமான புள்ளிவிபரத் தளத் தாக்கம் என்பவற்றினால் முக்கியமாக உந்தப்பட்டுக் காணப்பட்டது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையிலமைந்த மையப் பணவீக்கமும் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 செத்தெம்பர் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 64.1 சதவீதம் கொண்ட உச்சத்திலிருந்து 2023 திசெம்பரில் 0.9 சதவீதத்திற்கு மெதுவடைந்தது.


வரைபடம் 09: முதன்மைப் பணவீக்கத்திற்கான பங்களிப்பு (கொ.நு.வி.சுட்டெண்)



மூலங்கள்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், மத்திய வங்கி அலுவலர் கணிப்புக்கள்

2022இல் பெயரளவு கூலிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றினைத் தொடர்ந்து, நாட்டின் உயர்ந்தளவிலான வாழ்க்கைச் செலவினைப் பதிலிறுத்தும் விதத்தில் நாளாந்த கூலியாட்களின் கூலிக் கேள்விகளினால் முதன்மையாக உந்தப்பட்டு முறைசாரா தனியார் துறைக் கூலி வீதச் சுட்டெண்ணினால் (2018=100) பிரதிபலிக்கப்பட்டவாறு 2023இல் மேலும் அதிகரிப்பொன்று பதிவுசெய்யப்பட்டது. இருப்பினும், ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில், 2023உடன் (புள்ளிவிபரத் தளத் தாக்கம்) ஒப்பிடுகையில் 2022இல் பெயரளவு கூலிகளில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க சீராக்கங்களின் பாரியளவிலான காரணத்தினால் பெயரளவு முறைசாரா தனியார் துறைக் கூலி வீதச் சுட்டெண்ணின் வளர்ச்சியானது ஆண்டு காலப்பகுதியில் மெதுவடைந்தது. அதேவேளை, பணவீக்கத்தில் ஏற்பட்ட சாதகமான அபிவிருத்திகளின் பிரதான காரணமாக, உண்மைக் கூலிச் சுட்டெண்ணானது 2023 யூலையில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 3.7 சதவீத வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தமையானது 15 மாதங்களின் பின்னர் நேர்க்கணிய வீச்சினையடைந்தமையினைப் பிரதிபலித்ததுடன் அதன்பின்னர் தொடர்ந்தும் நேர்க்கணியமாகவே காணப்பட்டது. இருப்பினும், உண்மைக் கூலிச் சுட்டெண்ணின் வளர்ச்சியில் 1.6 சதவீதமான (ஆண்டிற்கு ஆண்டு) மெதுவடைதலொன்று 2023 திசெம்பரில் பதிவுசெய்யப்பட்டது.

வரைபடம் 10: பெயரளவு முறைசாரா தனியார் துறைக் கூலி வீதச் சுட்டெண்ணின் அசைவுகள் (2018=100)



மூலம்: இலங்கை மத்திய வங்கி

### 3.2 உண்மைத் துறை

பொருளாதார வளர்ச்சியானது தொடர்ச்சியாக ஆறு காலாண்டுகளைக் கொண்ட சுருக்கத்தின் பின்னர் 2023இன் மூன்றாம் காலாண்டில் நேர்க்கணியமாகத் திரும்பலடைந்தமையானது பொருளாதார நெருக்கடியிலிருந்தான மீட்சிச் சமிக்ஞைகளைக் குறித்துக்காட்டியது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் பிரகாரம், 2022இன் முதலாம் காலாண்டிலிருந்து ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் தொடர்ச்சியாக ஆறு காலாண்டுகளுக்குச் சுருக்கமடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரமானது 2023இன் மூன்றாம் காலாண்டில் நேர்க்கணிய வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. பொருளாதாரமானது 2022இன் தொடர்புடைய காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 6.3 சதவீதம் (ஆண்டிற்கு ஆண்டு) கொண்ட சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் 2023 செப்டெம்பரில் நிறைவடைகின்ற ஒன்பது மாத காலப்பகுதியில் 4.9 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) சுருக்கமடைந்தது. அரிசி மற்றும் தானியங்கள் மற்றும் வேளாண்மை ஆதரவு நடவடிக்கைகள் ஆகிய துணைத்துறைகளில் ஏற்பட்ட மேம்பட்ட செயலாற்றத்தினால் உந்தப்பட்டு வேளாண்மை நடவடிக்கைகள் 2023 செப்டெம்பரில் நிறைவடைகின்ற ஒன்பது மாத காலப்பகுதியில் 2.5 சதவீத விரிவாக்கமொன்றினைப் (ஆண்டிற்கு ஆண்டு) பதிவுசெய்து 2023இலும் அதன் வளர்ச்சி உத்வேகத்தினைத் தொடர்ந்தது. அதேவேளை, 2023இன் முதலாம் காலாண்டு மற்றும் 2023இன் இரண்டாம் காலாண்டு (ஆண்டிற்கு ஆண்டு) ஆகிய இரண்டிலும் சுருக்கமடைந்த கைத்தொழில் மற்றும் பணிகள் நடவடிக்கைகள் 2023இன் மூன்றாம் காலாண்டில் நேர்க்கணியமாகத் திரும்பலடைந்தன. 2023 செப்டெம்பரில் நிறைவடைகின்ற ஒன்பது மாத காலப்பகுதியில், கட்டடவாக்கம், தயாரிப்பு மற்றும் சுரங்கமகழ்தல் மற்றும் கல்லுடைத்தல் நடவடிக்கைகளின் சராசரி மட்டத்திற்கும் குறைவான செயலாற்றத்தினால் உந்தப்பட்டு, கைத்தொழில் துறையானது 12.6 சதவீதம் கொண்ட (ஆண்டிற்கு ஆண்டு) குறிப்பிடத்தக்க சுருக்கமொன்றினைப் பதிவுசெய்தது. மேலும், 2023 செப்டெம்பரில் நிறைவடைகின்ற ஒன்பது மாத காலப்பகுதியில் பணிகள் நடவடிக்கைகளில் ஏற்பட்ட 1.7 சதவீதம் (ஆண்டிற்கு ஆண்டு) கொண்ட சுருக்கத்திற்கு நிதியியல், உண்மைச் சொத்து மற்றும் கணனி நிகழ்ச்சிப்படுத்தல் பணிகளின் மெதுவடைந்த செயலாற்றம் முக்கிய காரணமாயமைந்தது.


**அட்டவணை 02: உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான மதிப்பீடுகள்  
(ஆண்டுக்காண்டு, %)(தற்காலிகமானது)**

பொருளாதார நடவடிக்கைகள்	2022						2023			
	கா1	கா2	கா3	கா4	9 மாதம் (சன - செத்)	ஆண்டு	கா1	கா2	கா3	9 மாதம் (சன - செத்)
வேளாண்மை	-4.4	-7.9	-6.7	0.7	-6.4	-4.6	0.8	3.6	3.0	2.5
கைத்தொழில்	-3.7	-10.1	-21.3	-30.1	-11.6	-16.0	-23.4	-11.5	0.3	-12.6
பணிகள்	1.8	-1.8	-4.2	-3.9	-1.3	-2.0	-5.0	-0.8	1.3	-1.7
<b>மொத்த உள்நாட்டு உற்பத்தி</b>	<b>-0.5</b>	<b>-7.4</b>	<b>-11.5</b>	<b>-12.4</b>	<b>-6.3</b>	<b>-7.8</b>	<b>-11.5</b>	<b>-3.1</b>	<b>1.6</b>	<b>-4.9</b>

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்

கிடைப்பனவாகவுள்ள முன்கூட்டிய குறிகாட்டிகளின் பிரகாரம், பொருளாதார வளர்ச்சியானது 2023இன் நான்காம் காலாண்டில் அதன் நேர்க்கணிய உத்வேகத்தினை நீடித்துநிலைபெறச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. பணிகள் துறைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணினால் பிரதிபலிக்கப்பட்டவாறு பெரும்பாலான பணிகள் நடவடிக்கைகள் 2023இன் நான்காம் காலாண்டுப் பகுதியில் சாதகமான அபிவிருத்திகளைக் குறித்துக்காட்டுகின்றன. சுற்றுலாப் பயணிகளின் வருகைகளில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பினால் உந்தப்பட்டு ஏனைய தனிப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தங்குமிடம், உணவு மற்றும் குடிபான பணிகள் என்பவற்றுடன் தொடர்புடைய வியாபார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகள் பதிவுசெய்யப்பட்டன. தயாரிப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்ட மீட்சியின் முக்கிய காரணமாக கைத்தொழில் பணிகளும் வளர்ச்சியினைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்ணானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையொன்றில் 2023 ஒத்தோபர் மற்றும் நவெம்பர் ஆகிய இரு மாத காலப்பகுதிகளிலும் அதிகரித்துக் காணப்பட்டது. தயாரிப்புக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2023 ஒத்தோபரில் வீழ்ச்சியடைந்த போதிலும், இது 2023 நவெம்பர் மற்றும் திசம்பர் ஆகிய இரு மாதங்களிலும் விரிவடைந்தமையானது தயாரிப்பு நடவடிக்கைகளின் படிப்படியான மீட்சியொன்றினைக் குறித்துக்காட்டியது. அதேவேளை, குறைந்தளவிலான புதிய செயற்றிட்டங்கள் மற்றும் அநேகமான பாரியளவிலான செயற்றிட்டங்கள் இறுதிக் கட்டங்களில் காணப்படுகின்றமையினால் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்களுடன் தொடர்புடைய பணிகளில் வீழ்ச்சி என்பவற்றுடன் தொடர்ச்சியாக இருபது மாத கால சுருக்கத்தின் பின்னர் 2023 ஒத்தோபரில் 50.0 கொண்ட நடுநிலையான மட்டத்தினையடைந்த கட்டடவாக்கக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணானது 2023 நவெம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் எல்லைகளுக்குக் கீழாகத் தொடர்ந்தும் காணப்பட்டது. வேளாண்மையைப் பொறுத்தவரையில், தேயிலை மற்றும் மீன் உற்பத்தி என்பன அதிகரித்த போதிலும், பல்வேறு வேளாண்மை நடவடிக்கைகள், முக்கியமாக இறப்பர், பாதகமான வானிலை நிலைமைகளினால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், இது 2023இன் நான்காம் காலாண்டில் வேளாண்மையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பாதிப்பதையச்செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வரைபடம் 11: முன்கூட்டிய பொருளாதாரக் குறிகாட்டிகளின் அசைவுகள்



மூலம்: இலங்கை மத்திய வங்கி

செலவினப் பக்கத்தில், தற்போதைய விலைகளில், 2023 செத்தெம்பரில் நிறைவடைகின்ற ஒன்பது மாத காலப்பகுதியில் நுகர்வுச் செலவினமானது 16.8 சதவீத வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்த வேளையில் முதலீட்டுச் செலவினமானது 7.3 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தது. மேலும், இக்காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் பணிகளின் இறக்குமதியில் பதிவுசெய்யப்பட்ட 0.9 சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் பொருட்கள் மற்றும் பணிகளின் ஏற்றுமதிகள் 9.5 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்தமையினால், தேறிய வெளிநாட்டுக் கேள்வியானது 2023 செத்தெம்பரில் நிறைவடைகின்ற ஒன்பது மாத காலப்பகுதியில் 50.4 சதவீதம் கொண்ட விரைவானதொரு வேகத்தில் அதிகரித்தது. இதன் விளைவாக, நடைமுறைச் சந்தை விலைகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2022இன் தொடர்புடைய காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 36.5 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2023 செத்தெம்பரில் நிறைவடைகின்ற ஒன்பது மாத காலப்பகுதியில் 16.0 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்து காணப்பட்டது. அதேவேளையில், நிலையான விலைகளில், முதலீட்டுச் செலவினம் மற்றும் தேறிய வெளிநாட்டுக் கேள்வி என்பன வளர்ச்சியடைந்த வேளையில் நுகர்வுச் செலவினமானது வீழ்ச்சியடைந்தமையானது 2023 செத்தெம்பரில் நிறைவடைகின்ற ஒன்பது மாத காலப்பகுதியில் 4.9 சதவீதத்தினால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒட்டுமொத்த சுருக்கமொன்றினைத் தோற்றுவித்தது.

### 3.3 நாணயத் துறை


#### வட்டி வீதங்கள்

நாணயக்கொள்கையைத் தளர்த்தும் வழிமுறைகள், வீழ்ச்சியடையும் இடர்நேர்வு மிகை மற்றும் மிகையான அதேபோன்று ஒட்டுமொத்த கடன்வழங்கல் வட்டி வீதங்களைக் குறைப்பதற்கான நிருவாக வழிமுறைகள் என்பவற்றின் அடிப்படையில் அரசுப் பிணையங்கள் மீதான விளைவுகள் உள்ளடங்கலாக சந்தை வட்டி வீதங்கள் 2023 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்தன.

அனைத்து சாதனங்கள் தொடர்பான வட்டி வீதக் கட்டமைப்பானது 2022இன் இறுதியுடன் ஒப்பிடுகையில், 2023 காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய நகர்வினைக் காண்பித்துள்ளது. தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை, மிகையான கடன்வழங்கல் வட்டி வீதங்களை குறைப்பதற்கு 2023 ஓகத்தின்

பின்னைய பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட நிருவாக வழிமுறைகள் மற்றும் ஆண்டின் பிற்பகுதியில் ரூபாய் கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீது ஏனைய சந்தை வட்டி வீதங்களில் படிப்படியான குறைப்பொன்றை தூண்டுதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட பரந்தளவிலான வழிகாட்டல்கள் என்பவைக்கு பதிலிறுத்தும் வகையில் சந்தை கடன்வழங்கல் வீதங்கள் வீழ்ச்சியடைந்து பாராட்டக்கூடிய ஓர் ஊடுகடத்தலை பிரதிபலித்தது. அரசுப் பிணையங்களுடன் இணைக்கப்பட்ட வீழ்ச்சியடையும் இடர்நேர்வு மிகையும் இக்குறைப்பிற்கு துணையளித்தது.

வரைபடம் 12: தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தை வட்டி வீதங்களின் அசைவு



மூலம்: இலங்கை மத்திய வங்கி


சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதமானது 2022 இறுதியுடன் ஒப்பிடுகையில், 2023இன் இறுதியில் 14.38 சதவீதத்திற்கு 11.8 சதவீதப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சியின் பெருமளவானது நாணயக் கொள்கை நிலைப்பாட்டினை மத்திய வங்கி தளர்த்தியதுடன் 2023 யூனிலிருந்து இடம்பெற்றது. வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன்வழங்கல் வீதமானது 2023 இறுதியளவில் 12.13 சதவீதத்திற்கு ஆண்டுகாலப்பகுதியில் 15.1 சதவீதப் புள்ளிகளினால் குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்தது. 2024 சனவரி 19இன்படி, வாராந்த சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மை கடன்வழங்கல் வீதமானது 11.78 சதவீதத்திற்கு மேலும் கீழ்நோக்கிச் சீராக்கப்பட்டது. சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதமும் 2023 திசெம்பரில் 10.55 சதவீதத்திற்கு ஆண்டுகாலப்பகுதியில் 12.5 சதவீதப் புள்ளிகளினால் வீழ்ச்சியடைந்த போதிலும், 2023 செத்தெம்பர் தொடக்கம் நவெம்பர் காலப்பகுதியில் வைப்பு வட்டி வீதங்களில் சிறிதளவு அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது.

2023 யூலையில் உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகை தொழிற்பாட்டின் அறிவித்தலுடன் குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்த திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவுகள் என்பன நாணயக் கொள்கைத் தளர்த்தல், பல்புடை நிறுவனங்களிடமிருந்து நிதியங்களின் கிடைப்பனவுடன் தொடர்புடைய இடர்நேர்வு மிகையில் ஏற்பட்ட மேலதிக வீழ்ச்சி, அரசிணையில் ஏற்பட்ட முன்னேற்றம், அரசாங்கத்தின் மூலம் காசுப்பாய்ச்சல் தொழிற்பாடுகளுக்கான தாங்கிருப்பு நிதியங்களின் அதிகரித்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை மனோபாவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் குறைவடைந்தது.

இதற்கமைவாக, 2023 யூனில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தளர்த்தியதிலிருந்து திறைசேரி உண்டியல்கள் மீதான விளைவுகள் 2024 சனவரியில் 17இல் 10.0-11.7 சதவீதப் புள்ளிகளைக் கொண்ட வீச்சினால் வீழ்ச்சியடைந்த அதேவேளை திறைசேரி முறி விளைவுகளும் மிதமடைந்து வழமைப்படுத்தப்பட்ட மேல்நோக்கிய சரிவுடைய விளைவு வளையிக்கு வழிவகுத்தது.

சந்தை வட்டி வீதங்களில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், குறைந்த மட்டத்திலான பணவீக்கத்தைக் கருத்திற்கொண்டு, உண்மை வட்டி வீதங்கள் நேர்க்கணயிமாக உள்ளன.

வரைபடம் 13: அவதானிக்கப்பட்ட உண்மை வட்டி வீதங்கள்



மூலம்: இலங்கை மத்திய வங்கி

### உள்நாட்டுப் பணச் சந்தை திரவத்தன்மை

**உள்நாட்டுப் பணச் சந்தையிலுள்ள ஓரிருவ திரவத்தன்மை 2023இலும் 2024இன் இதுவரை காலமும் குறிப்பிடத்தக்களவில் முன்னேற்றமடைந்தது.**

பிரதானமாக மத்திய வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தேறிய வெளிநாட்டுச் செலாவணி கொள்வனவுகள், தவணை நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்களினூடாக உரிமப்பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான திரவத்தன்மையை வழங்குதல், அத்துடன் குறித்த வங்கிகளுக்கான விசேட திரவத்தன்மை உதவி வசதிகள் போன்றன காரணமாக 2023ஆம் ஆண்டிலும் 2024ஆம் ஆண்டின் இதுவரை காலமும் உள்நாட்டுப் பணச் சந்தையின் ஒட்டுமொத்த ரூபாய் திரவத்தன்மை மேம்பட்டது. அதேவேளை, திரவத்தன்மை கிடைப்பனவு தொடர்பான நிச்சயத்தன்மையை வழங்கி மத்திய வங்கியின் தளர்த்தப்பட்ட நாணயக்கொள்கை நிலைப்பாட்டிற்கிணங்க குறுகிய காலப் பணச்சந்தை வீதங்களில் கீழ்நோக்கிய சீராக்கத்தைத் தூண்டுவதற்கு 2023 ஏப்பிரல் நடுப்பகுதியிலிருந்து திறந்த சந்தைத் தொழிற்பாடுகளின் கீழ் ஓரிருவ மற்றும் குறுகியகால நேர்மாற்று மீள்கொள்வனவு ஏலங்கள் போன்றவற்றினூடாக மத்திய வங்கி திரவத்தன்மையையும் கிரமமாக உள்ளீடு செய்தது. எனினும், மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட துணைநில் வசதிகள் மீது விதிக்கப்பட்ட வரையறைகள்






பணம் மற்றும் கொடுகடன்

உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மூலம் முக்கியமாக தனியார் துறை மற்றும் அரசுக்குச் சொந்தமான தொழில் துறைகளுக்கு கடன் வழங்குவதில் பதிவுசெய்யப்பட்ட சுருக்கம் காரணமாக, 2023 நவம்பருடன் முடிவடைந்த பதினொரு மாதகாலப்பகுதியில் விரிந்த பண ( $M_{2b}$ ) நிரம்பலின் வளர்ச்சி ஆண்டுகாலப்பகுதியில் மிதமடைந்து காணப்பட்ட அதேவேளை, அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் மற்றும் வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்  $M_{2b}$  வளர்ச்சிக்கு நேர்முகமாக பங்களிப்புச் செய்தன.

வரைபடம் 15: உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளால் தனியார் துறைக்கான கொடுகடனின் மாதந்த மாற்றம்




மூலம்: இலங்கை மத்திய வங்கி

2023 சனவரி தொடக்கம் மே மாதகாலப்பகுதியில் குறிப்பிடத்தக்க சுருக்கங்களைப் பதிவுசெய்த உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட வெளிநின்ற கொடுகடன் அதன்பின்னர் அதிகரிக்கத் தொடங்கி, நாணயக் கொள்கை தளர்த்தலின் படிப்படியான ஊடுகடத்தல் மற்றும் உள்நாட்டு பொருளாதார நடவடிக்கையின் மேம்பாட்டினை பிரதிபலித்தது. 2023 யூன் தொடக்கம் நவம்பர் காலப்பகுதியில் தனியார் துறையில் காணப்பட்ட திரண்ட விரிவாக்கம் ரூ.264.9 பில்லியனாகப் பதிவுசெய்யப்பட்டது. அறவிடலுக்கு மத்தியிலும், தனியார் துறைக்கான வெளிநின்ற கொடுகடன் 2022ஆம் ஆண்டின் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 6.2 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2023 நவம்பரில் 3.1 சதவீதம் (ஆண்டிற்கு ஆண்டு) சுருக்கமொன்றைப் பதிவுசெய்தது.

2023 நவம்பருடன் முடிவடைந்த பதினொரு மாதகாலப்பகுதியில் வங்கித்தொழில் முறைமையின் மூலம் அரசாங்கத்திற்கான தேறியக் கொடுகடன் ரூ.251.4 பில்லியனால் அதிகரிக்கப்பட்ட போதிலும், 2022இன் தொடர்புடைய காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட விரிவாக்கத்தை விடவும் குறைந்து காணப்பட்டது. ஆண்டுகாலப்பகுதியில் ரூ.1,366.5 பில்லியன் கொண்ட அதிகரிப்பொன்றுடன் பதிவுசெய்யப்பட்ட உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மூலம் அரசுப் பிணையங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் அதிகரிப்பொன்றையும் அரசாங்கத்திற்கு இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து வங்கித்தொழில் துறைக்கான வெளிநின்ற பொறுப்புக்களை மாற்றுதலையும் பிரதிபலித்தது. மாறாக, திறைசேரி உண்டியல்களைக் குறைத்தல் மற்றும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மூலம் மத்திய

வங்கியின் துணைநிலை கடன்வழங்கல் வசதியைப் பயன்படுத்துவதில் ஏற்பட்ட குறைப்பு போன்றவற்றின் பிரதான காரணமாக ஆண்டுக்காலப்பகுதியில் மத்திய வங்கியின் மூலம் அரசாங்கத்திற்கான தேறியக் கொடுகடன் ரூ.1,115.1 பில்லியன் கொண்ட கணிசமானளவு குறைப்பொன்றைப் பதிவுசெய்தது. எனினும், பிரதானமாக 2023 செத்தெம்பரில் உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகையின் கீழ் திறைசேரி முறிகளுக்கான தற்காலிக முற்பணங்களை மாற்றல்செய்ததன் காரணமாக 2023இல் மத்திய வங்கியின் அரசுப் பிணையங்களின் உடமைகள் (முகப்புப் பெறுமதி) அதிகரித்தது. அதேவேளை, 2023 சனவரி தொடக்கம் நவெம்பர் காலப்பகுதியில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளினால் அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கொடுகடன்கள் ரூ.626.7 பில்லியனால் வீழ்ச்சியடைந்தமைக்கு பிரதானமாக செலவு பயனுறுதிமிக்க விலையிடலை நடைமுறைப்படுத்தலைத் தொடர்ந்து அவற்றின் மேம்படுத்தப்பட்ட நிதியியல் செயலாற்றம் மற்றும் அரசாங்கத்திற்கு உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளிடமிருந்து இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்ட அரசாங்க உத்தரவாதமளிக்கப்பட்ட படுகடனை மாற்றல்செய்தல் போன்றன காரணமாக அமைந்தன. அதேவேளை, வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 2023 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் ரூ.1,194.5 பில்லியனால் குறிப்பிடத்தக்களவில் மேம்பட்டமைக்கு வெளிநாட்டுப் பொறுப்புக்களில் ஏற்பட்ட வீழ்ச்சியும் வெளிநாட்டுச் சொத்துக்களின் அதிகரிப்பும் காரணமாக அமைந்து, வெளிநாட்டுத் துறை செயலாற்றத்தில் முன்னேற்றமொன்றைப் பிரதிபலித்தது. இவ் அபிவிருத்திகளால் தூண்டப்பட்டு, விரிந்த பணத்தின் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி 2022இன் இறுதியில் காணப்பட்ட 15.3 சதவீதத்திலிருந்து 2023 நவெம்பர் இறுதியளவில் 6.3 சதவீதத்திற்கு குறைவடைந்தது.

வரைபடம் 16: அரசு பிணையங்களின் மத்திய வங்கியின் உடமைகள் (மாதாந்த மாற்றம்)



\* இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 129(2)ஆம் பிரிவிற்கிணங்க திறைசேரி முறிகளுக்கு அரசாங்கத்தினால் பெறப்பட்ட வெளிநின்ற தற்காலிக முற்பணங்களின் மாற்றுதலை உள்ளடக்குகின்றது.

**அட்டவணை 03: உள்நாட்டுக் கொடுகடனிலான மாற்றங்கள்**


		2021	2022	மார் 2023	யூன் 2023	செத் 2023	ஒத் 2023	நவெ 2023	சன-நவெ 2023 (தற்காலிகமானது)
அரசிற்கான தேறிய கொடுகடன்	தேறிய மாற்றம் (ரூ.பில்லியன்)	1,284.4	1,638.7	97.2	150.1	(678.3)	(94.5)	30.1	251.4
	அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில் முயற்சிகளுக்கான கொடுகடன்	185.9	561.6	(107.0)	14.4	7.5	10.8	10.0	(624.3)
தனியார் துறைக்கான கொடுகடன்	தேறிய மாற்றம் (ரூ.பில்லியன்)	810.5	430.0	(119.5)	73.7	70.1	38.3	63.3	(147.6)
	ஆண்டுக்காண்டு வளர்ச்சி (%)	13.1	6.2	(5.2)	(8.3)	(5.5)	(4.4)	(3.1)	(2.0)(அ)

(அ) ஆண்டின் இற்றைவரையான வளர்ச்சி

\* தெரிவுசெய்யப்பட்ட அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் ஐந்தொகையினை மறுசீமைப்பதற்கு பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் இசைந்து செல்லும் நடவடிக்கைகளுக்கு அமைவாக 30 சனவரி 2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ஒப்புதலுடன் திசெம்பர் 2022 தொடக்கம் செயற்படுத்தக்கவாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வெளிநின்ற வெளிநாட்டு நாணய உத்தரவாதப் படுகடன் மத்திய அரசாங்க படுகடனிற்குள் உள்ளீர்க்கப்பட்டது. இதன்படி, இச்சீராக்கத்தின் ஒரு பகுதி 2023 ஏப்பிறலில் செயற்படுத்தப்பட்டதுடன், இது குறித்த அரச வர்த்தக வங்கியின் ஐந்தொகையில் பிரதிபலித்து அரசிற்குச் சொந்தமான வியாபாரத் தொழில்முயற்சிகளின் கொடுகடனில் வீழ்ச்சியையும் அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடனில் ஓர் விரிவாக்கத்தையும் ஏற்படுத்தியது.

மூலம்: இலங்கை மத்திய வங்கி

**வரைபடம் 17: விரிந்த பணத்தின் வளர்ச்சியின் ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்திற்கான பங்களிப்பு (M2b)**



மூலம்: இலங்கை மத்திய வங்கி

தனியார் துறைக்கான கொடுகடன் 2024ஆம் ஆண்டில் அதன் விரிவாக்க உத்வேகத்தை தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. வங்கித்தொழில் முறைமையிலிருந்து பொது துறைக்கான கொடுகடன் விரிவாக்கமானது வரிகளை அதிகரித்தல், செலவு குறைந்த விலையிடலை அறிமுகப்படுத்தல், போன்ற தீர்க்கமான இறைச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக முன்னைய ஆண்டுகளை விடவும் குறைவாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, நாணய நிதியிடல் மீது விதிக்கப்பட்ட வரையறைகள் அத்துடன் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டதற்கிணங்க மத்திய வங்கியின் அரசப் பிணையங்களின் உடமைகளை விளைவற்றதாகக் குவதற்கான தேவை என்பன காரணமாக மத்திய வங்கியின் மூலம் வழங்கப்படும் அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், முதலாந்தரச் சந்தையில் அரசப் பிணையங்களுக்கான கோரல்களின் அதிகரிப்புடன் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகளின் மூலம் அரசாங்கத்திற்கான தேறிய கொடுகடன் உயர்வடைந்து காணப்படலாம்.

அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கான கொடுகடன் 2024இல், மிதமான விரிவாக்கமொன்றைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், வங்கி நிதியிடல் மீது அவற்றின் தங்கியிருத்தல் செலவு மீட்பு விலையிடல் பொறிமுறைகளுக்கு மத்தியில் குறைவாக இருக்கக்கூடும். வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் நாட்டிற்கு எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சல்களுடன் மேலும் முன்னேற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு, விரிந்த பணமானது (M<sub>2b</sub>) 2024 இறுதியளவில், ஆண்டிற்கு ஆண்டில் ஏறத்தாழ 15.0 சதவீதம் கொண்ட வளர்ச்சியொன்றைப் பதிவுசெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

### 3.4 வெளிநாட்டுத் துறை

*வெளிநாட்டுத் துறையானது 2023இன் பிற்பகுதியில் பாரியளவிலான உறுதிப்பாடொன்றினைக் காண்பித்தமையானது பல்வேறு துறைகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான மேம்பாடுகளைப் பிரதிபலித்தது.*


#### சென்மதி நிலுவை

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிகரமான தொடர்ச்சி வெளிநாட்டுத் துறையின் பாரியளவிலான உறுதிப்பாட்டிற்கு வழிவகுத்தது. இறுக்கமாக்கப்பட்ட இறக்குமதிகளினால் ஆதரவளிக்கப்பட்ட வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவிலான குறைவு, தொழிலாளர் பணவனுப்பல்களில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்களவிலான மேம்பாடு மற்றும் பணிகள் துறைக்கான உட்பாய்ச்சல்கள் என்பன 2023இல் நடைமுறைக் கணக்கில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைத் தோற்றுவித்தன. நடைமுறைக் கணக்கானது 1977இலிருந்து முதலாவது தடவையாக 2023இல் மிகையொன்றினைப் பதிவுசெய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்கள் 2023இல் தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டுக் காணப்பட்டன. அதேவேளை, உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து மத்திய வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க தேறிய வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகள், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் கீழான பகிர்ந்தளிப்புக்கள் மற்றும் பல்புடை முகவராண்மைகளிலிருந்தான வெளிநாட்டு நிதியிடல் என்பன காரணமாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் குறிப்பிடத்தக்களவு மேம்பட்டன. சில நிலையற்ற தளம்பல்கள் பதிவுசெய்யப்பட்டபோதிலும், மேம்பட்ட வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை மற்றும் சந்தை மனோபாவங்கள் என்பவற்றிற்கு மத்தியில் செலாவணி வீதமானது 2023 காலப்பகுதியில் உயர்வடைந்து காணப்பட்டது.

2023இற்கான நடைமுறைக் கணக்கு மீதியானது 2022இல் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட பற்றாக்குறையொன்றுடன் ஒப்பிடுகையில் மிகையொன்றினைப் பதிவுசெய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2023இற்கான மதிப்பிடப்பட்ட மிகையானது 2022இல் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 5.2 பில்லியன் கொண்ட வர்த்தகப் பற்றாக்குறையொன்றுடன் ஒப்பிடுகையில் 2023இல் ஐ.அ.டொலர் 4.9 பில்லியன் கொண்ட மிதமடைந்த வர்த்தகப் பற்றாக்குறையொன்றினால் துணைபுரியப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையிலிருந்தான வருவாய்களில் ஏற்பட்ட மேம்பாட்டின் காரணமாக பணிகள் கணக்கு மிகையானது குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இது 2022இல் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 1.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2023இல் ஐ.அ.டொலர் 2.1 பில்லியனிற்கு அதிகரித்தது. இரண்டாந்தர வருமானக் கணக்கில் ஏற்பட்ட மிகையானது உயர்ந்தளவிலான தொழிலாளர் பணவனுப்பல்களுடன் குறிப்பிடத்தக்களவு மேம்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இது ஐ.அ.டொலர் 6.0 பில்லியனிற்கு 57.5 சதவீதத்தினால் ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சியடைந்து காணப்பட்டது. நிலுவைகள் உள்ளடங்கலாக வெளிநாட்டுக் கடன்கள் மீதான

உயர்ந்தளவிலான வட்டிக் கொடுப்பனவுகளின் காரணமாக முதலாந்தர வருமானக் கணக்கில் ஏற்பட்ட பற்றாக்குறையானது 2023இல் அதிகரித்தது.


வரைபடம் 18: நடைமுறைக் கணக்கு மீதி



மூலம்: இலங்கை மத்திய வங்கி

நடைமுறைக் கணக்கில் ஏற்பட்ட நேர்க்கணிய அபிவிருத்திகளுக்கு மத்தியில், நிதியியல் கணக்கானது 2023இல் மெதுவடைந்த செயலாற்றமொன்றினைப் பதிவுசெய்தது. வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 2023இல் தொடர்ந்தும் மிதமடைந்து காணப்பட்டன. இருப்பினும், 2023 காலப்பகுதியில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பன்னாட்டு நாணய நிதியம் என்பவற்றிலிருந்து கணிசமானளவிலான வெளிநாட்டு நிதியிடல் உதவி கிடைக்கப்பெற்றது. அதேவேளை, அரசு பிணையங்கள் சந்தை மற்றும் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை என்பவற்றில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் 2023இல் தேறிய உட்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன.

வரைபடம் 19: நிதியியல் கணக்கு




மூலம்: இலங்கை மத்திய வங்கி



## செலாவணி வீதம்

மெதுவடைந்த இறக்குமதிக் கேள்வி மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் நியதிகளில் அதிகரித்த வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்கள் மற்றும் அரசு பிணையங்கள் சந்தைக்கான வெளிநாட்டு முதலீடுகள் என்பவற்றுடன் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையின் திரவத்தன்மை நிலைமைகள் 2023இல், முக்கியமாக முதலாம் அரையாண்டில் மேம்பட்டுக் காணப்பட்டன. இது, மேம்பட்ட சந்தை மனோபாவங்களுடன் இணைந்து செலாவணி வீதத்தின் குறிப்பிடத்தக்களவிலான உயர்வொன்றிற்கு வழிவகுத்தது. இருப்பினும், உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்துகையின் பகுதியொன்றாக உள்நாட்டு நாணயத்தில் இலங்கை அபிவிருத்தி முறிகளின் தீர்ப்பனவினைத் தொடர்ந்து வங்கிகளிடமிருந்தான அதிகரித்த வெளிநாட்டுச் செலாவணிக் கேள்வியின் காரணமாக இறுக்கமடைந்த வெளிநாட்டுச் செலாவணித் திரவத்தன்மை நிலைமைகளின் முக்கிய காரணமாக இரண்டாம் அரையாண்டின் ஆரம்பத்தில் சில பெறுமானத் தேய்மான அழுத்தங்கள் அவதானிக்கப்பட்டன. நாணயம், அப்போதிலிருந்து பரந்தளவிலான உறுதித்தன்மையினைத் தொடர்ந்தும் கொண்டிருந்ததுடன் 2022இல் பதிவுசெய்யப்பட்ட 44.8 சதவீதம் கொண்ட தேய்மானத்திற்கெதிராக 2023இன் இறுதியளவில் ஐக்கிய அமெரிக்க டொலார்கெதிராக 12.1 சதவீத உயர்வொன்றினைப் பதிவுசெய்தது. செலாவணி வீதமானது 2024 சனவரி 23ஆம் திகதியளவில் ஐக்கிய அமெரிக்க டொலார்கெதிராக 1.2 சதவீத உயர்வொன்றினைப் பதிவுசெய்து 2024இன் முற்காலப்பகுதியில் அதன் உயர்வடைந்து செல்கின்ற போக்கினைத் தொடர்ந்தது.

வரைபடம் 20: செலாவணி வீதம் மற்றும் மத்திய வங்கியின் தலையீடு




மூலம்: இலங்கை மத்திய வங்கி

## ஒதுக்குச் சொத்துக்கள்

மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2022 இறுதியில் பதிவுசெய்யப்பட்ட ஐ.அ.டொலர் 1.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2023 இறுதியளவில் ஐ.அ.டொலர் 4.4 பில்லியனிற்கு அதிகரித்தன. 2022 இறுதியிலும் 2023 இறுதியிலும் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் பயன்படுத்தக்கூடியதன்மை தொடர்பிலான நிபந்தனைகளுக்குட்பட்ட ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.4 பில்லியனிற்கு நிகரான சீன மக்கள் வங்கியிடமிருந்தான பரஸ்பர பரிமாற்றல் வசதியினை உள்ளடக்கியது. உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணிச் சந்தையிலிருந்து மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஐ.அ.டொலர் 1.7 பில்லியன் கொண்ட (பெறுமதித் திகதியின் அடிப்படையிலமைந்த) கணிசமானளவிலான தேறிய வெளிநாட்டுச் செலாவணி உள்ளீர்ப்புக்கள், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் முதலிரு தொகுதிகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட ஐ.அ.டொலர் 648 மில்லியன் கொண்ட பெறுகைகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியிலிருந்தும் உலக வங்கியிலிருந்துமான பெறுகைகள் என்பவற்றினால்

மொத்த அலுவல்சார் ஒதுக்குகளில் ஏற்பட்ட இக்குறிப்பிடத்தக்க அதிகரிப்பானது முக்கியமாக ஆதரவளிக்கப்பட்டது.

வரைபடம் 21: மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் மற்றும் ஒதுக்குப் போதுமை



மூலம்: இலங்கை மத்திய வங்கி

பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டத்தின் தொடர்ச்சி, படுகடன் மறுசீரமைப்புச் செயல்முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் எதிர்வருகின்ற காலப்பகுதியில் பணிகள் ஏற்றுமதிகள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் எதிர்பார்க்கப்படும் மேம்பாடு என்பவற்றினால் ஆதரவளிக்கப்பட்டு, வெளிநாட்டுத் துறையானது நேர்க்கணிய உத்வேகத்தினைப் பேணுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 2024இல் ஏற்றுமதி வருவாய்களில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக்கு மத்தியில், இறக்குமதிக் கட்டுப்பாடுகளின் படிப்படியான தளர்வுடன் இறக்குமதிச் செலவினத்தின் சாத்தியமான அதிகரிப்பு, மேம்பட்ட பொருளாதார நடவடிக்கை மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்றதன்மை காரணமாக உயர்ந்த மசகெண்ணெய் விலைகள் என்பவற்றின் காரணமாக வர்த்தகப் பற்றாக்குறையானது 2024இல் விரிவடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலாத் துறையிலிருந்தான வருவாய்கள் தொடர்பில் எதிர்பார்க்கப்படுகின்ற உயர்ந்தளவிலான உட்பாய்ச்சல்கள் மற்றும் பணிகள் கணக்கிற்கான ஏனைய உட்பாய்ச்சல்கள் என்பவற்றுடன் பணிகள் கணக்கின் மிகையானது மேம்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், தொழிலாளர் பணவனுப்பல்களின் உத்வேகம் 2024இல் தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. பன்னாட்டு நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி போன்ற பல்புடை முகவராண்மைகளிலிருந்தான வெளிநாட்டு நிதியிடல் உதவியானது நிதியியல் கணக்கிற்கான உட்பாய்ச்சல்களை மேம்படுத்தும்தேவையில் 2024இல் மொத்த அலுவல்சார் ஒதுக்குகளை வலுப்படுத்துமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் படுகடன் மறுசீரமைப்புச் செயல்முறை என்பவற்றின் வெற்றிகரமான தொடர்ச்சியின் காரணமாக நேர்க்கணிய முதலீட்டாளர் மனோபாவங்களுடன் ஏனைய நிதியியல் பாய்ச்சல்களில் சில மேம்பாடு எதிர்பார்க்கப்படுகின்றது.

### 3.5 இறைத் துறை

**வலுவான அரசிறையை அடிப்படையாகக் கொண்ட இறைத் திரட்சி வழிமுறைகளிலிருந்து நன்மையடைந்து அரசாங்கமானது அரசிறைத் திரட்சியை கணிசமானளவில் அதிகரித்து 2023 நவெம்பரில் முடிவடைகின்ற தொடர்ச்சியான நான்கு மாதங்களுக்கு முதலாந்தர நிலுவையில் மிகையொன்றை அடைந்தது.**

2023 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் முதலாந்தர நிலுவை ரூ. 331.4 பில்லியன் (மொ.உ.உற்பத்தியின்<sup>10</sup> 1.2 சதவீதத்தில் எறிவுசெய்யப்பட்டது) கொண்ட மிகையொன்றை பதிவுசெய்ததுடன் 2022இல் அதையொத்த காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட ரூ. 352.2 பில்லியனிலிருந்து (மொ.உ.உற்பத்தியின் 1.5 சதவீதம்) கணிசமான முன்னேற்றமொன்றை பதிவுசெய்தது. எவ்வாறாயினும், திரண்ட இறை நிலுவை மற்றும் நடைமுறைக் கணக்கு நிலுவை என்பன அதிகரித்த வட்டிச் செலவினத்தின் காரணமாக 2022இன் அதையொத்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பெயரளவு நியதிகள் மற்றும் எறிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தி நியதிகள் இரண்டிலும் மோசமடைந்திருந்தன. இதற்கமைய, 2023 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் எறிவுசெய்யப்பட்ட மொ.உ.உற்பத்தியின் சதவீதமாக, திரண்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் நடைமுறைக் கணக்குப் பற்றாக்குறை என்பன 2022இன் அதையொத்த காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 6.6 சதவீதம் (ரூ. 1,601.3 பில்லியன்) மற்றும் 4.7 சதவீதம் (ரூ. 1,138.4 பில்லியன்) என்பவற்றுடன் ஒப்பிடுகையில் முறையே 7.1 சதவீதம் (ரூ. 2,020.3 பில்லியன்) மற்றும் 5.4 சதவீதம் (ரூ.1,534.8 பில்லியன்) ஆக விரிவடைந்தது.

2023 நவெம்பரில் முடிவடைகின்ற பதினொரு மாதக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் மொத்த அரசிறை 52.7 சதவீதத்தால் ரூ.2,758.0 பில்லியனாக கணிசமானளவில் அதிகரித்தது. வரி வீதங்களுக்கான மேல்நோக்கிய திருத்தங்கள் (தனியாள் வருமான வரி, கம்பனி வருமான வரி, பெறுமதிசேர் வரி, கலால் தீர்வைகள்) மற்றும் வரித் தளத்தை விரிவுபடுத்தல் (வருமான வரிகளுக்கான வரி அல்லா எல்லைகளைக் குறைத்தல்) என்பன அரசிறை சேகரிப்பில் கணிசமான முன்னேற்றத்திற்கு முக்கியமாக பங்களித்துள்ளன. இதற்கு மேலதிகமாக, 2022 ஒத்தோபரில் அறிமுகப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு பங்களிப்புத் தீர்வை 2023ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் அரசிறையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவில் பங்களிப்புச் செய்தது. 2023இன் இடைக் காலப்பகுதியிலிருந்து வாகனங்கள் தவிர்ந்த இறக்குமதி தடைகளை இலகூபடுத்துவதன் மூலமாக இறக்குமதி தீர்வைகள் மற்றும் சிறப்பு பண்டத் தீர்வை போன்ற பன்னாட்டு வர்த்தகத்துடன் தொடர்புடைய வரிகளிலிருந்தான அரசிறை 2023 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் முன்னேற்றமடைந்தது.

அதிகளவான உள்நாட்டு வட்டிக் கொடுப்பனவுகளினால் தொடர்பான அதிகரித்த மீண்டெழும் செலவினத்தின் காரணமாக மொத்தச் செலவினம் மற்றும் தேறிய கடன் வழங்கல் என்பனவும் 2023 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் 40.5 சதவீதத்தால் ஆண்டிற்காண்டு அடிப்படையில் ரூ. 4,791.7 பில்லியனாக அதிகரித்தது. எவ்வாறாயினும், தளர்வடைந்த நாணயக் கொள்கை நிலைப்பாடு அதேபோன்று குறைவடைந்த இடர்நேர்வுக் கட்டுப்பணம் என்பவற்றிற்கு மத்தியில் அரசாங்க பிணையங்கள் மீதான விளைவுகள் உட்பட வீழ்ச்சியடைகின்ற சந்தை வட்டி வீதங்களுடன் எதிர்வருகின்ற காலப்பகுதியில் முன்னால் அரசாங்கத்தின் வட்டிச் செலவு வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், ஆய்விற்குரிய காலப்பகுதியில் உதவுதொகைகள் மீதான


<sup>10</sup> மத்திய வங்கியின் எறிவுகளை அடிப்படையாகக் கொண்டது



அரசாங்கம் தனிப்பட்ட படுகடன் உடமையாளர்களுடன் பேச்சுவார்த்தையை மேற்கொள்கின்றது. படுகடன் மீள்கட்டமைப்புச் செயன்முறை முற்றாக நிறைவுசெய்யப்பட்டதும் பொதுப் படுகடனின் ஒட்டுமொத்த மட்டம் மற்றும் படுகடனைத் தீர்ப்பளவுசெய்தல் என்பன நிர்வகிக்கக்கூடிய மட்டத்திற்கு குறையும் என்று எறிவுசெய்யப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, பெறுமதி சேர் வரி விலக்கல்களை அகற்றுதல் மற்றும் பெறுமதிசேர் வரி வீதத்தில் மேல் நோக்கிய திருத்தம் போன்ற அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள் எதிர்வரும் காலப்பகுதியில் அரசிறையை வலுப்படுத்துமென எதிர்பார்க்கப்பட்டு இதன்மூலம், அரசாங்கத்தின் நிதியியல் தேவைப்பாடுகளை குறைவடையச்செய்யும். மேலும், எதிர்வரும் காலப்பகுதியில் பன்னாட்டு நாணய நிதியம் மற்றும் ஏனைய பல்புடை முகவராண்மைகளிலிருந்தான நிதியியல் ஆதரவுஅரசாங்க நிதிகள் மீதான அழுத்தங்களைத் தளர்த்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், நடுத்தர காலத்தில் அரசிறை வளர்ச்சியை நிலைபெறத்தக்கதாக்குவதற்கு வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளும் அரசிறைச் சேகரிப்பு முகவராண்மைகளிடமிருந்தான நிறுவன ரீதியான மறுசீரமைப்புகளும் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

### 3.6 நிதியியல் துறை

2023ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், பாதகமான பேரண்ட நிதியியல் அபிவிருத்திகளின் நீடித்த விளைவுகள் நிதியியல் உறுதிப்பாட்டில் சவால்களை ஏற்படுத்தின.



தற்போதைய கொடுகடன் சுழற்சியானது அதன் அலைவுப்பள்ளத்தை கடந்து உயர்வான அலைவுச் சுழற்சியின் மீட்சிக் கட்டத்திற்குள் நுழைந்ததென தனியார் துறை கொடுகடன்-மொ.உ.உற்பத்தி இடைவெளி (கொடுகடன் இடைவெளி) எடுத்துக்காட்டியது. இதில், சவால்மிக்க பேரண்ட நிதியியல் நிலைமைகள் வெளிப்படுத்தப்பட்டது. இதற்கமைய, வீட்டலகுகளும் கம்பனிகளும் ஐந்தொகை அழுத்தங்களுக்கும் குறுக்கமடைந்த படுகடன் மீள்கொடுப்பளவு இயலாற்றல்களுக்கும் முகங்கொடுத்தமையால், மந்தமான பொருளாதார செயலாற்றம், மேல்நோக்கிய வரி திருத்தங்கள் மற்றும் அதிகரித்த விலை மட்டங்கள் என்பவற்றை பிரதிபலித்து, செயலாற்றமல்லா கடன் விகிதங்களில் அதிகரிப்பொன்று அவதானிக்கப்பட்டது. இருப்பினும், 2023 யூனிலிருந்து இது தொடர்பில் சில முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டன. சந்தை வட்டி வீதங்கள் கீழ் நோக்கி நகர்ந்ததுடன் கடந்த


காலத்தில் நேர்மாறாகவும் சீரற்றும் காணப்பட்ட அரசு பிணையங்களின் இரண்டாந்தரச் சந்தை விளைவு வளையி சீராகின்ற சமிக்ஞ்சைகளை 2024 சனவரியில் காண்பித்தன. அதேவேளை, அரசாங்கத்திற்கு நிதியியல் நிறுவனங்களின் உயர்ந்தளவிலான வெளிப்படுத்துகையானது அரசாங்கத்திற்கும் வங்கிக்குமிடையேயான இணைப்பை தீவிரப்படுத்தியதுடன் நாட்டை நோக்கிய நிதியியல் இடைத்தரகில் சாய்வொன்றை உருவாக்கியது. இச்சாய்விற்கு மத்தியில், வங்கித்தொழில் துறையின் கொடுகடன்-வைப்பு விகிதத்தால் பிரதிபலிக்கப்பட்டுள்ளவாறு வங்கிகள் மூலமான நிதியியல் இடைத்தரகு 2023இல் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. கடந்த காலத்தில் உள்நாட்டு நிதியியல் சந்தைகள் சிக்கலான காலப்பகுதியை அனுபவித்த பின்னர் 2023இன் இறுதியளவில் சில நிலைபெறத்தக்க மட்டத்தை காண்பித்தன.

2023 திசெம்பரில் முடிவடைகின்ற நிதியியல் ஆண்டுக் காலப்பகுதியில் வங்கித்தொழில் துறை சவால்மிக்க சூழலொன்றில் தொடர்ச்சியாகத் தொழிற்பட்டது. இருப்பினும், அரசாங்க பிணையங்களில் அதிகரித்த முதலீடுகளின் முக்கிய காரணமாக மீளாய்வுக் காலப்பகுதியில் வங்கித்தொழில் துறையின் மொத்தச் சொத்துக்கள் விரிவடைந்தன. இதற்கமைய, 2023 திசெம்பர் இறுதியில், வங்கித்தொழில் துறையின் சொத்துக்கள் 5.1 சதவீதம் கொண்ட ஆண்டிற்காண்டு வளர்ச்சியொன்றை பதிவுசெய்து ரூ. 20.4 றில்லியனாக விளங்கியது. 2023 யூன் வரையான காலப்பகுதியில் காணப்பட்ட இறுக்கமான நாணயக் கொள்கை நிலைப்பாட்டிற்கு மத்தியில் வங்கித்தொழில் துறையின் கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகள் என்பன 2023 திசெம்பரில் முடிவடைகின்ற ஆண்டுக்காலப்பகுதியில் 2.8 சதவீதத்தால் சுருக்கமடைந்தன. இருப்பினும், மத்திய வங்கி மூலமான கொள்கை வட்டி வீதங்களின் தளர்வடைதலுடன் 2023இன் இரண்டாம் அரையாண்டுக் காலப்பகுதியில் கொடுகடனில் படிப்படியான அதிகரிப்பொன்று எடுத்துக்காட்டப்பட்டது. கட்டம் 3 கடன்கள் விகிதத்தினூடாக பிரதிபலிக்கப்பட்டுள்ளவாறு துறையின் ஒட்டுமொத்த தவறுகை இடர்நேர்வானது முன்னைய ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2023இன் திசெம்பர் இறுதியில் 12.8 சதவீத உயர்ந்த மட்டமொன்றில் காணப்பட்டது. இருப்பினும், கடன்கள் மற்றும் பெறத்தக்கவைகளின் விரிவுடன் கட்டம் 3 கடன்களில் ஏற்பட்ட வளர்ச்சியானது வங்கித்தொழில் துறையின் கொடுகடன் இடர்நேர்வின் உறுதிப்பாடொன்றை எடுத்துக்காட்டி 2023 யூனிலிருந்து குறைவடைந்துள்ளது. குறிப்பாக, ரூபா பெயர் குறிக்கப்பட்ட அரசு பிணையங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளினூடாக, மத்திய அரசாங்கத்திற்கும் அரசுக்குச் சொந்தமான தொழில் முயற்சிக்குமான வங்கித்தொழில் துறையின் வெளிப்படுத்துகையானது 2023 திசெம்பர் இறுதியில் 9.0 றில்லியனிற்கு அதிகரிக்கப்பட்டதால் அரசாங்கத்திற்கும் வங்கிக்குமிடையேயான இணைப்பு உயர்ந்து காணப்பட்டது. இதன் விளைவாக, வங்கித்தொழில் துறையின் திரவத்தன்மைச் சொத்து விகிதங்கள் குறிப்படத்தக்களவில் அதிகரித்தது. இது, உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவுகளின் நியதி திரவத்தன்மை சொத்துக்கள் விகிதத்தில் விரிவாக்கத்தைப் பிரதிபலித்து, முன்னைய ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியின் இறுதியில் பதிவுசெய்யப்பட்ட 29.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2023 திசெம்பர் இறுதியில் 44.9 சதவீதமாகக் காணப்பட்டது. ஒட்டுமொத்த கொடுகடன் சுருக்கம், அரசு பிணையங்களில் அதிகரித்த முதலீடுகள் மற்றும் இலங்கை ரூபாவின் பெறுமான உயர்வு என்பவற்றின் முக்கிய காரணமாக இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்கள் வீழ்ச்சியடைந்தமையால் 2023 செப்டெம்பரில் துறையின் மூலதனப் போதுமாந்தன்மை 2022இன் இறுதியுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றமொன்றைப் பதிவுசெய்தது. உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் துறையின் குத்தகை மற்றும் வாடகைக்கொள்வனவு மையத் தொழில் ஏற்பட்ட சவால்களின் காரணமாக 2023இல் அதன் கடன்கள் மற்றும் முற்பண்ச் சொத்துப்பட்டியலில் சுருக்கமொன்று பதிவுசெய்யப்பட்டது. துறையின் சொத்துத் தரம் 2022 திசெம்பர் இறுதியில் காணப்பட்ட 17.4 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2023 திசெம்பர் இறுதியில் 17.8 சதவீதம் கொண்ட அதிகரித்த மொத்த கட்டம் 3 கடன்கள் விகிதத்தால் குறித்துக்காட்டப்பட்டவாறு தேய்வடைந்தது. இருப்பினும், கட்டம் 3 கடன்கள் துறையின் மொத்த கடன்களிற்கான விகிதமானது



2023 மேயில் அவதானிக்கப்பட்ட 20.5 சதவீத அதன் உயர்வான மட்டத்திலிருந்து வீழ்ச்சியொன்றைப் பதிவுசெய்ததுடன் 2023இன் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியில் தவறவிடுகை இடர்நேர்வில் முன்னேற்றமொன்றை எடுத்துக்காட்டியது. துறையின் திரவத்தன்மை நிலைமையானது அரசாங்க பிணையங்களின் அதிகரித்த முதலீடுகளின் காரணமாக ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாட்டிற்கு மேலதிகமாக காணப்பட்டது. துறையின் மூலதன போதுமாந்தன்மையானது இடர்நேர்வு-நிறையேற்றப்பட்ட சொத்துக்களுடன் ஒப்பிடுகையில் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத்தின் உயர்ந்தளவிலான வளர்ச்சியுடன் முன்னேற்றமடைந்தது. இருப்பினும், தாக்குபிடிக்குந்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு துறையினுள் தொடர்ச்சியான திரட்சியொன்று தேவைப்படுகின்றது.

வரைபடம் 24: பொது மற்றும் தனியார் துறைகளுக்கான வெளிப்படுத்தல்



மூலம்: இலங்கை மத்திய வங்கி


அதேவேளை, 2023 இறுதியளவில், மூலதனச் சந்தையானது கடந்த ஆண்டிறுதியுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றமொன்றை குறிக்கின்ற சுட்டெண்களுடன் நிச்சயமற்றதன்மைகளுக்கு மத்தியில் தாக்குபிடிக்குந்தன்மையை எடுத்துக்காட்டியது. 2023இல் தேறிய அடிப்படையொன்றில் வெளிநாட்டு முதலீடுகள் சாதகமாக காணப்பட்டபோதும் மூலதனச் சந்தையில் வெளிநாட்டு வட்டியும் தாழ்வாக காணப்பட்டது.

### 3.7 உலகளாவிய அபிவிருத்திகள்

**உலகளாவிய நாணயக் கொள்கை நிலைப்பாடு இறுக்கமாக காணப்படுவதுடன் முன்னோக்கிய காலப்பகுதியில் சில தளர்வுகளை அவதானிக்க முடியும்.**

மிக முக்கிய மத்திய வங்கிகள் தமது மட்டுப்படுத்தப்பட்ட நாணயக் கொள்கை நிலைப்பாட்டிலிருந்தபோதும், முன்னோக்கிய காலப்பகுதியில் முன்னெச்சரிக்கையுடன் கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கான தமது எண்ணத்தை எடுத்துக்காட்டியுள்ளன. உலகளாவிய ரீதியில், கொள்கை வட்டி வீத இறுக்கமடைதல்கள் படிப்படியாக மெதுவடைந்த அதேவேளை பணவீக்கத்தின் தாழ்ந்த மட்டங்கள் மற்றும் உறுதிநிலைப்படுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றிற்கு மத்தியில் சில மத்திய வங்கிகள் பொருளாதார நடவடிக்கையை உந்துதலளிப்பதில் கவனத்தைச் செலுத்தியதால் கொள்கை வட்டி வீத தளர்த்தல்கள் அதிகரித்தன.

வரைபடம் 25: உலகளாவிய கொள்கை வீத மாற்றங்கள் (சதவீதப் புள்ளிகள்)




மூலம்: <https://www.cbrates.com/>

கேள்வி மற்றும் நிரம்பல் சமநிலையின்மைகளின் காரணமாக நிலையற்ற தளம்பல்களுக்கு மத்தியில் உலகளாவிய வலு விலைகள் அண்மைய மாதங்களில் பரவலாக நிலையாக காணப்பட்டன. சீனி மற்றும் அரிசி உள்ளடங்கலாக பல்வேறு பண்டங்களில் சில விலை உயர்வுகள் இருந்தபோதும், உலகளாவிய உணவு விலைகளும் மிதமாக காணப்பட்டன. மத்திய கிழக்கில் உயர்வடைந்த புவிசார் அரசியல் பதற்றங்களின் காரணமாக உலகளாவிய விலைகள் பாதிக்கப்படக்கூடியதாக காணப்பட்டன.

உலகளாவிய நாணய மற்றும் நிதியியல் நிலைமைகள் அதிகரித்தளவில் தளர்த்தப்பட்டு வந்தமையால் 2024இல் உலகளாவிய வளர்ச்சி மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, தளர்த்தப்பட்ட நிரம்பல் பக்க இடையூறுகள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நாணயக் கொள்கை என்பவற்றிற்கு மத்தியில் உலகளாவிய பணவீக்கம் வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வரைபடம் 26: உலகளாவிய பண்ட விலைகள்



மூலங்கள்: ராய்ட்டர்ஸ், புளூம்பர்க், சவுதி அராம்கோ

மூலம்: உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு

